

2018

வாழை வாழை



15
ம் ஆண்டு



உடன் மரக்கறிகள்	பூசை பொருட்கள்
ஆடு	புதிய பழைய படங்கள்
கோழி	தொலைபேசி அட்டைகள்
இலங்கை மீன்	மிளகாய்த் தூள்
நண்டு	மா
இரால்	அரிசி

கணவாய் சுத்தம் செய்து கொடுக்கப்படும்

Tamil, Telugu, Malayala, Hindi Video Cds, DVDs and MP3s

Get all types of groceries and essential items in good prices

**அனைத்து விதமான Party supplies,
Balloons, Gifts,
Tables, chairs இங்கு கிடைக்கும்**

மற்றும் அனைத்து மனிதகபொருட்களையும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளலாம்



www.suncitymarket.ca

SUN CITY PLAZA

Unit 18 2761 Markham Road, Scarborough, M1X1M4

Between Mcnicoll & Finch at Markham and Nashdene

e-mail: shop@suncitymarket.com

416- 724-6666





Neervely Welfare Association - Canada

Vaalaiyadi-Vaalai-2013

Annual Publication Issue - 07



நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா

வாழையடி வாழை - 2013

வருடாந்த வெளியீடு மலர் - 07



Canadian Home Appraisals Inc

S.K.Bales, CRA, CAR, MVA, FRI, CRES

Managing Director

Tel: 416-438-2200

Fax: 416-438-7337

Web: www.chainc.ca

Email: chai@chainc.ca



Affiliate Realty Inc.

Phone: **416-290-1200**

வீடு வாங்க, விற்க, வீட்டின் பெறுமதியை சட்டபூர்வமாக
மதிப்பிட்டு (Appraisal) அறிக்கையை பெற்றுக்கொள்ள
தாமதிக்காது உடனே அழையுங்கள்

MY PROFESSIONAL DESIGNATIONS

CRA, (Canadian Residential Appraiser)
Designation with the Appraisal Institute of Canada

CAR: (Certified Appraisal Reviewer)
Designation with Canadian National Association of Real Estate Appraisers

MVA (Market Value Appraiser-Residential)
Designation with The Canadian Real Estate Association

FRI (Fellow of the Real Estate Institute)
Designation with Real Estate Institute of Canada

CRES (Certified Real Estate Specialist)
Designation with Real Estate Institute of Canada

REAL ESTATE BROKER:
Real Estate broker licence with Real Estate Council of Ontario.

முக்கிய குறிப்பு: Consumer
Proposalற்கு தேவையான வீட்டின்
பெறுமதி கடிதத்தை (Letter of
market value opinion)
சிலமணிநேரத்தில் மிகக்குறைந்த
செலவில் பெற்றுக்கொள்ளலாம்

S.K.Bales, CRA, CAR, MVA, FRI, CRES

Real Estate Broker

Cell: 416-801-3219





**THE BOARD OF DIRECTORS
2013/2014**

President:
Mr.P.Jegan

Vice.President:
Mr.T. Srinathan

Secretary:
Mr.K.Sasikumar

Asst.Secretary:
Mr.S.Senthilnathan

Treasurer:
Mr.P. Sivananthan

Asst.Treasurer:
Mr.B. Pirabakaran

Directors:
Mr. N. Gnanendran
Mr. V. Balachandiran
Mrs. T. Srikanthee
Mr. R. Mohan N
Mr. Panchanathan
Mrs. S. Thanavathy
Mrs. S. Sunitha

Auditor:
Mr. S. Sivalingam

Editor:
Mr. V. Jeyakanthan

Advisory Committee:

Trustees & Advisory Committee:
Mr.S.Sivalingam
Mr.S.Piraisoody
Mr.M.Muthulingam
Mr.S.K.Bales
Mrs. S.Thanavathy
Mr.Pathmanathan.P
Mr.Balasingam .S
Mr.Sivathanan.K

Contacts:
President@neervely.ca
Editor@neervely.ca

Mailing Address:
1571 Sandhurst Cir, PO Box 63507,
Scarborough, ON, M1V 1V0,
Canada

பொருளடக்கம்

National Anthem/தமிழ்த்தாய் வாழ்த்து/Mission Statement.....	04
ஆசிரியரின் பார்வையில்.....	05
சங்க கீதம்.....	07
வாழ்த்துச் செய்தி.....	09
கனடியபிரதமர் - மதிப்பிற்குரிய ஸ்ரீபன் (H) காப்பர் வாழ்த்துச் செய்தி.....	11
Leader of the Liberal Party of Canada - Justin P.J. Trudeau வாழ்த்துச் செய்தி - Markham Mayor Frank Scarpitti.....	13
வாழ்த்துச் செய்தி.....	15
Markham நகரசபை உறுப்பினர் - திரு. லோகன் கணபதி தலைவர் அறிக்கை.....	17
செயலாளர் அறிக்கை.....	19
வாழ்த்துச் செய்தி.....	21
நீர்வேலி நலன்புரி சங்கம் - நீர்வேலி கிளை - திரு. ஆ.இராசநாயகம் & திரு. ஐ.சிவராசா வாழ்த்துச் செய்தி.....	25
நீர்வேலி அத்தியாயர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் நலன் விருப்பிகள் சங்கம் - UK வாழ்த்துச் செய்தி.....	27
யா/ அத்தியாயர் இந்துக் கல்லூரி அதிபர் - திரு. செ. பத்மநாதன் வாழ்த்துச் செய்தி.....	29
யா / நீர்வேலி றோ. க. த. க. பாடசாலை அதிபர் - திரு. சி.தர்மரத்தினம் வாழ்த்துச் செய்தி.....	31
யா / நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் அதிபர் - திரு. கு. வாசீசன் வாழ்த்துச் செய்தி.....	33
யா / நீர்வேலி தெற்கு இந்து தமிழ் கலவன் அதிபர் - Mr.M.Sivananthan இன்றைய அரங்கின் நாயகர்.....	34
ஆசான் எஸ். கே. கந்தையா அவர்கள் By: த.ந. பஞ்சாட்சரம் (நீர்வை பொன்னையன்) தலைவர்கள் வரிசையில்.....	37
Neervely Welfare Association - Canada Founders.....	39
Trustees & Advisory Committee	41
செயற்குழு 2013-2014.....	43
வாழையடி வாழை நிகழ்ச்சி நிரல் - 2013.....	45
Message from a past President - By: Mr.P.Pathmanathan.....	47
Pilot Program.....	49
அத்தியாயர் இந்துக் கல்லூரி பரிசளிப்பு அன்பளிப்பு நிதி - 2013 பற்றுச்சீட்டு.....	51
நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதிக்கு நீர்வேலி நலன்புரி சங்கத்தின் ஊடாக மாதாந்தம் உணவுக்காக நன்கொடை செய்பவர்களின் பற்றுச்சீட்டு.....	53
Kids Corner.....	57
Kids Corner.....	58
கட்டுரை - சிவில் சமூகமும் நீதியும் - ஆக்கம்: செ.விக்னேஸ்வரமூர்த்தி.....	59
கட்டுரை - ஒன்றிணைந்த சமூகத்தினை உருவாக்குவோம் - ஆக்கம்: ந.சிவகரன்.....	63
கட்டுரை - சிறுவர்களின் முழுமையான விருத்திக்குச் சவாலாக உள்ள தொலைக்காட்சிப் பாவனை.....	65
ஆக்கம்: சி.மேனகா	
கட்டுரை - இனிய தமிழ் அது இன்பத்தமிழ் - ஆக்கம்: நிர்மலா ஜெகநாதன்.....	70
கட்டுரை - இலங்கை தமிழர்களின் சர்வதேசப்புலப்பெயர்வும் தமிழர் பண்பாட்டில் அதன்தாக்கமும்.....	72
ஆக்கம்: திரு.பா.சசிசுமார்	
இழப்பின் மறுபக்கம் - Compiled by: P.Pathmanathan.....	79
கட்டுரை - விளையாட்டு - ஆக்கம்: Mr.Mathi Mahalingam.....	82
பரீட்சை படங்கள்.....	85
பரீட்சை முடிவுகள் - 2013	93
Membership List.....	95
கனடா மண்ணில் உயிர் நீர்த்த எம்உறுவுகள்.....	96
நீர்வேலி வசந்தகால ஒன்றுகூடல் - 2013 படங்கள்.....	101
வாழையடி வாழை 2012 - படங்கள்.....	102
எஸ். கே கந்தையா மாஸ்டர் அரங்கம் Funding Details.....	103
Thank You.....	104

Canada's National Anthem

O Canada!
Our home and native land!
True patriot love in all thy sons command.

With glowing hearts we see thee rise,
The True North strong and free!

From far and wide,
O Canada, we stand on guard for thee.

God keep our land glorious and free!
O Canada, we stand on guard for thee.

O Canada, we stand on guard for thee.

தமிழ்த்தாய் வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வானமளந்த அனைத்தும் அளந்திடும்
வன்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
தெல்லை வினைதரு தெல்லை அகன்று
சுடர்க தமிழ் நாடே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வானமளந்த அனைத்தும் அளந்திடும்
வன்மொழி வாழியவே

Our Mission Statement

We plan, direct and carry out Social,
Cultural, Educational activities
both in Canada and Neervely.

Also create job opportunities for members & family members
through Associations

Network and information sharing with an aim to integrate
quickly & effectively with the Canadian society.

ஆசிரியரின் பார்வையில்.....

நீர் வளத்தினையும் நில வளத்தினையும் கொண்டதும் எங்கு பார்தாலும் பச்சைப் பசேலென பரவிக்கிடக்கின்ற வாழைக்குப் பெயர்போனதும் பல்துறைகளிலும் கவிஞர்களையும் பாவலர்களையும் புத்திஜீவிகளினையும் தந்த எம் நீர்வையூரின் பெருமைகளினையும் மற்றும் பல்வேறுபட்ட கலை, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார, ஆரோக்கியம் சார்ந்த விடயங்களினை வெளிப்படுத்தும் வகையிலான பொன்னான கருத்துக்களினையும் சுமந்து கொண்டு வரும் இந்த ஏழாவது மலரினை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்சியடைகின்றேன்.

வழமையினைப் போலவே எமது சங்க உறுப்பினர்களினதும் கனடாவாழ் புலம்பெயர் தமிழர்களினதும் எமது தாயக உறவுகளினதும் எண்ணத்தில் உதித்த கருத்துக்களினை அவரவர திறமைகளிற்கேற்ப ஆக்கங்களாக வடிவமைத்துள்ளனர். இவ்வாறான படைப்பாளிக்கு தமது படைப்பினை பெளிப்படுத்த ஓர் களமாக வருடா வருடம் வாழையடி வாழை களம் அமைத்துக்கொடுக்கின்றது என்பதனை நினைத்து பெருமையடைகின்றேன்.

நம் ஊரின் பெருமைகளினையும் கலாச்சாரப் பெறுமானங்களையும் நமது இனத்தின் தற்பெருமைகளினையும் சடங்குமுறைகளினையும் பழக்க வழக்கங்களையும் நமது சந்ததியுடன் அழியவிடாது அதனை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பினை இந்நூல் ஆற்றி வருகின்றது என்பது திண்ணம். அது மட்டுமின்றி நீர்வையூரின் பெருமைகளினை ஆவணமாக்கவும் இந் நூல் அளப்பரிய பெறுப்பாற்றுகின்றது.

எமது தாயக உறவுகளுக்கும் கனடா வாழ் தமிழ் உறவுகளுக்கும் ஓர் பிணைப்பினை உருவாக்கியுள்ளது. நம்மில் பலர் தமது பிறந்த ஊரினை தம் பிள்ளைகளிற்கு அறிமுகப்படுத்துவதற்கான ஓர் வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது. இயந்திரமயமாகச் சுற்றித் திரியும் நம் எல்லோருக்கும் நம் சொந்த மண்ணினை ஒருதரம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்பதில் ஒருவித ஐயமுமில்லை. எனவே நாம் எல்லோரும் இணைந்து நீர்வையின் பெருமைகளினைப் பேணிப்பாதுகாக்கவும் அதன் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றவும் அயராது பாடுபட வேண்டும் என இம் மலர்க் குழு சார்பாக வேண்டி நிற்கின்றேன்.

இப்புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவன கட்டுரை ஆசிரியர்கள் மற்றும் விளம்பரம் தந்து உதவிய அன்பர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் ஆகும், இப்புத்தக ஆசிரியரின் எண்ணங்களும் கருத்துக்களும் அல்ல.

JEYAKANTHAN VIGNESWARAMOORTHY B.ENG
JAN 11 2014



Canx Marketing Inc.

489 Brimley Road, Scarborough, On M1J 1A3
Cell: 647-400-4749 Business: 416-269-4749
E-mail: canxlingam@yahoo.com



Best Wishes from Canx Marketing Inc

**எங்கள் நாட்டின் சுவையை
உங்கள் வீட்டிலும் சுவைக்க**

JAFFNA BRAND

மொத்த சில்லறை விற்பனையாளர்கள்

CANX MARKETING INC



Kannan 416 893 9342



நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா சங்க கீதம்

வாழிய எம் ஊர் நீர்வேலி
நலன் புரி சங்கம் வாழியவே
ஆழ்கடல் போல் நின் அறிவுடமை
நல்லால் மரம் போல் வாழியவே! (வாழிய...)

நீர்வைக் கந்தன் துணையுடனே
நீர்வேலி மண் என்றும் வாழியவே
அரசகேசரிப்பிள்ளையார் அவர் அருளுடன்
என்றும் என்றும் வாழியவே
வாய்க்கால் தரவைப் பிள்ளையார் தரும்
வரமும் பெற்றே வாழியவே! (வாழிய...)

நல்லூர்கள் சூழ்ந்த பொன் நாந்திசைகள்
நல்லோர்கள் போற்றிட வாழியவே
சிறுப்பிட்டியோடங்கு கைதடியூர்
வடகிழக்குடன் வளமாய் வாழியவே! (வாழிய...)

முக்கனி மரங்களில் வாழையினம் - நீர்
வேலி மண் தந்திடும் அடையாளம்
கோப்பாய் அதனொடு அச்செழுவாம்
தென்மேற்குடன் இணைந்தே வாழியவே! (வாழிய...)

அத்தியார் இந்துக்கல்லூரி அமைத்தார்
அருணாசலப் பெரியார்
சத்தியம், தர்மம் தாங்கி நம்மூர்
தரத்தில் உயர்ந்திட வழிகள் செய்தார்
ஞாலமதில் தாய் நம்மொழியாம் தமிழ்
வளர்த்தார் ஞான பண்டிதராம்
சங்கம் வளர்த்த சங்கரனார் - தமிழ்
பாண்டித்தியத்தில் பண்டிதராம்
எல்லாப் புகழுடன் நீர்வேலி
என்றும் போற்றிட வாழியவே! (வாழிய...)

தாய் மண்மீது பாசமுடன்
மண் பற்றும் நிறைந்த நீர்வேலி
நின்னிணத்தில் வானுயர் அன்பு வைத்தே
வாழிய வாழிய வாழியவே! (வாழிய...)

செய்தொழில் திறனுடன் பெருமுயற்சி
காமாட்சி அம்பாள் தொழிலகத்தின் உயர்ச்சி
சித்திரத்தேர்கள் அமைப்பதிலே
சிறந்து விளங்கிய நீர்வேலி
மரத்தொழிலோடு மின் பிறப்பாக்கி
பிற ஊர்களில் எங்கும் ஒளியேற்றி
எதிலும் முதலாய் நீர்வேலி
என்றும் புகழுடன் வாழியவே! (வாழிய...)

செல்வம் செழிக்கும் எம்மூரே
சிறப்புடன் வாழிய வாழியவே!
வாழிய வாழிய வாழியவே!
வாழிய எம்மூர் வாழியவே!

ஆக்கம்
-கவிஞர் அமல்குமார் சின்னத்தம்பி-



"Your Trusted Advisor"
Akilan Sivapalan



SUCCESS

"It is not the position where you are standing,
but wih direction you are going."
- Oliver Wendell Holmes

SUCCESS

position where you are standing,
ich direction you are going."
- Oliver Wendell Holmes



— YOUR TRUSTED ADVISOR —
— YOUR TRUSTED ADVISOR —

AKILAN SIVAPALAN

416.720.0234

Dir: **416.720.0234** | Tel: **905.201.9977** | Fax: **905.201.9229**
{ 205-7 Eastvale dr, Markham ON L3S 4N8 } { akilan47@gmail.com }



PRIME MINISTER • PREMIER MINISTRE

I am pleased to extend my warmest greetings to everyone attending the annual Christmas and New Year Dinner hosted by the Neervely Welfare Association-Canada.

This event offers a chance to reflect upon your organization's many achievements over the past year and to welcome the year ahead. I would like to commend you for your commitment to preserving Sri Lankan culture, promoting children's education, and assisting newcomers to our country. I am certain that tonight's event will be a wonderful reflection of your pride in your heritage, as well as a joyful celebration of the season.


Please accept my best wishes for an enjoyable evening and for a happy and prosperous New Year.

The Rt. Hon. Stephen Harper, P.C., M.P.

OTTAWA
2014



உங்கள் வருங்கால உறவுகளை மில்லியனராக்க



Siva Mailvaganam Direct: **416 230 2991**
 Fax: 416 298 4664 Email: Rajah.Siva@yahoo.ca
 80 Nashdene Rd Unit B 25-26 Ontario M1V 5E4

Build An Investment & Protection For Your Loved Ones

BONUS: Arrange The Best Auto & Home Insurance Rates In The GTA

- Super Visa (100% REFUNDABLE)
- RRSP (SAVE 40%)
- RESP (SAVE UP TO \$9200)
- Critical Illness Insurance (100% CASH BACK)
- Life Insurance
- Non-Medical Insurance
- Disability Insurance
- Mortgage Insurance
- Travel Insurance
- 100 Years Term
- 40 Years Term

TAX FREE MONEY	AGE	FEMALE			MALE		
		Term 10	Term 20	Term 40	Term 10	Term 20	Term 40
\$ 500,000 (half million)	25	\$ 19.25	\$ 27.00	\$ 42.75	\$ 29.70	\$ 37.35	\$ 54.45
	30	\$ 20.70	\$ 28.35	\$ 47.70	\$ 30.15	\$ 38.70	\$ 75.15
	35	\$ 25.20	\$ 33.75	\$ 80.10	\$ 30.15	\$ 43.65	\$ 108.0
	40	\$ 30.60	\$ 44.10	\$ 119.7	\$ 38.70	\$ 57.60	\$ 168.70

TERM PLAN - CONVERTIBLE/RENEWABLE WITHOUT ANY MEDICAL EXAMINATIONS UP TO AGE 85.



GLORIOUS PRINT
905 471 2500



HomeLife/Future Realty Inc., Brokerage*

*Independently Owned and Operated

205 - 7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8

Kethees Vethavanam
Sales Representative



Dir: **647-969-7835**
 Bus: **905.201.9977**
 Fax: 905-201-9229
 Email: kethevk@yahoo.ca



Justin P.J. Trudeau

Leader of the Liberal Party of Canada
Chef du Parti libéral du Canada



January 11th, 2014

Dear Friends,

It is with great pleasure that I welcome everyone to the Neervely Welfare Association - Canada's Annual Christmas and New Year's Dinner, which also celebrates the Association's 15th Anniversary.

Since their founding in 1999, the Neervely Welfare Association - Canada has played an integral role in Toronto's Tamil communities by promoting children's education through their annual *Competition Exam*. The yearly event, which allows Tamil youth from kindergarten to high school compete in several competitions, and serves to inspire youth to get involved in activities reflective of their heritage and culture in the belief that they too can make a difference in their communities.

I would like to thank the Neervely Welfare Association for hosting tonight's dinner, which allows us to celebrate the New Year together. By organizing cultural and social activities for Toronto's Tamil population to enjoy, the NWAC not only strengthens multiculturalism in Canada, but helps their members, families and friends successfully integrate and adapt to Canadian life, while maintaining their connection to their Sri Lankan heritage.

As they celebrate their 15th anniversary tonight, I ask that everyone join me in congratulating the Neervely Welfare Association for their many accomplishments, and in wishing them 15 more successful years!

Sincerely,

Justin P.J. Trudeau
Member of Parliament for Papineau

Chambre des communes
Pièce 533-S, édifice du centre
Ottawa, (Ontario)
K1A 0A6

Circonscription
529 Jarry Est
Bureau 302
Montréal (Québec)
H2P 1V4

House of Commons
Room 533-S, Centre Block
Ottawa, ON
K1A 0A6

Constituency
529 Jarry East
Suite 302
Montreal, QC
H2P 1V4



CHEF DE L'OPPOSITION OFFICIELLE
NOUVEAU PARTI DÉMOCRATIQUE DU CANADA



LEADER OF THE OFFICIAL OPPOSITION
NEW DEMOCRATIC PARTY OF CANADA

*Hon. Thomas Mulcair, Député/M.P.
Outremont*

OTTAWA
January 11, 2014



Dear Friends:

The New Year is a time for renewal, a time for Canadians to gather and celebrate their shared values of working together to build a better society for all.

On the occasion of your 15th anniversary, I would like to offer my best wishes to the Neervely Welfare Association as we celebrate this Thai Pongal. Please know that the valuable work you do truly reflects the Canadian spirit of giving.

The Neervely Welfare Association's efforts to help integrate families of Tamil heritage into the Canadian mosaic through community, cultural, social and recreational programs continue to strengthen our foundation as a nation.

New Democrats recognize the important contributions of Canadians of Tamil Heritage and join with you in celebrating these achievements. Further, we introduced legislation in the House of Commons to recognize January as Tamil Heritage Month, nationwide.

On behalf of all New Democrats, thank you for the tremendous work you do. Please accept my very best wishes for a Happy Thai Pongal and for great success in the years ahead.

Sincerely,

Hon. Thomas Mulcair, P.C., M.P.
Leader of the Official Opposition
New Democratic Party of Canada

OTTAWA
House of Commons / Chambre des communes
Ottawa, ON K1A 0A6
Tel/Tél: 613-995-7224
Fax/Télec: 613-995-4565

thomas.mulcair@parl.gc.ca
www.ndp.ca

OUTREMONT
3333, chemin Queen-Mary, Bureau 310
Montréal (Québec) H3V 1A2
Tél./Tel.: 514-736-2727
Télec./Fax : 514-736-2726



Ideal Escape Vacation Ltd.



OUR SERVICES

Worldwide Air Ticketing

Cruises

Bus tours

Car Rental

Travel Insurance

Visa Arrangements

Vacation Packages (all inclusive)



Tel: (416) 841-1833

Fax: (647) 847-7552

idealescape@gmail.com

www.idealescape.ca



GTA Square Mall: 5215 Finch Ave E, Unit #160, Scarborough ON, M1S 0C2

பொன் செல்வமகால்

நீர்வேலி ராஜவீதியில் புதியதோர் திருமண மண்டபம்

மங்களகர நிகழ்வுகள் யாவும் மிகவும்
நியாய விலையில்.
இங்கிருந்தே பதிவு ஒழுங்குகளைச்
செய்யலாம்.

இலங்கையில் தொடர்புகளுக்கு
உதயன் 011-94-77 994 4453
ராசன் 011-94-77 772 4169

www.ponselvamahal.com

கனடாவில்
416 841 1833



Frank Scarpitti
Mayor

January 11, 2014

MESSAGE FROM MAYOR SCARIPITTI

On behalf of Members of Council and the City of Markham, I am pleased to extend our best wishes to all those attending the 15th Anniversary of Vaalaiyadi Vaalai hosted by the Neervely Welfare Association – Canada.

In Markham, we welcome people from all over the world to make their home in our city. We are proud to be recognized as Canada's most diverse city and take every occasion to celebrate the many cultures and traditions from across our community.

I sincerely appreciate that the Neervely Welfare Association – Canada brings together families and friends by providing cultural, social, educational and recreational activities. Since your founding in 1999, you have been tremendously helpful in helping members adjust to a new life in a new country.

As Mayor, I am pleased to have this opportunity to extend my best wishes for this special celebration which honours "generation after generation".

Yours sincerely,

Frank Scarpitti

Frank Scarpitti
Mayor






AKASH
SRI LANKAN & INDIAN CUISINE

TAKE OUT & CATERING

2116 Bridletown Circle
Scarborough, M1W 2L1
Tel: (416) 490-9801
Cell: (647) 859-9802




AKASH AKASH



AKASH



Warden Ave
Bridletown Mall
Bridletown Circle
Bridletown Park
Finch Ave
2116 Bridletown Circle



January 11, 2014

Logan Kanapathi
Councillor, Ward 7

GREETINGS FROM MARKHAM

On behalf of the Mayor and Members of Council, I am very pleased to extend my best wishes and greetings to the **Neervely Welfare Association**, on the occasion of 15th Anniversary celebrations of "Vaalaiyady Vaalai". I also take this opportunity in wishing all those attending this wonderful celebration a Happy and a Prosperous Thai Pongal!

As a Councillor of Markham, the most ethnically diverse community in all of Canada, working towards building sustainable communities, I applaud each and every one of your consistent efforts in coming together as an organization to connect, engage and empower the community through social and cultural events in Canada. The Neervely Welfare Association is also involved in working with other organizations in various programs such as children's education and integration programs for those who have newly arrived in Canada. I commend you for these efforts and thank you for working to make our community a stronger, more welcome place. By working with other organizations and engaging in joint initiatives, you strengthen the bonds between members in our community and promote unity for all. Congratulations on your achievements, and I look forward to hearing of your organization's success in the coming years.

I'm confident that our Tamil heritage will successfully pass on to the next generation through your organization's leadership in preserving our values and rich Tamil heritage. I wish you continued success in all your future endeavours as your organization continues to grow and contribute to the beautiful diversity of our country.

Sincerely,

Logan Kanapathi
Councillor , City of Markham

The Corporation of the Town of Markham · 101 Town Centre Boulevard, Markham, Ontario L3R 9W3
Tel: 905.479.7748 · Fax: 905.479.7763 · e-mail: lkanapathi@markham.ca · www.markham.ca



Quick Fence

Sales - Rental - Services
416 759 8222
1 866 940 8222

Temporary Fence Rental Needs

Ontario's #1 fence solution.

FENCE & BARRICADE MANUFACTURER


Temporary Fence
Barricade
Barbed Wire
Frame Fence
Safety/Snow Fence
Pipe
Residential Tube
Cantilever gates
Wood Fence

Residential Tube
Residential Gates
Chain link-Galvanized
Chain link-vinyl-coated
Dog Kennel
Warehouse Fence
Chain Link Swing gate
Tubular Barrier gate
Iron Fence



Nimal Rasiah

**3 Upton Road, Scarborough,
 Ontario. Canada M1L 2C1**
Phone: 416 759 8222
Toll-free: 1 866 940 8222
Fax: 416 642 4922
www.Quickfence.ca
Email: info@quickfence.ca



www.Quick Fence.ca

FENCE RENTALS BY:
QUICK FENCE
 416-759-8222
 1-866-940-8222
 www.quickfence.ca

Member of Toronto Construction Association Inc.,

துலைவரின் பார்வையில்



மதிப்புக்குரிய நீர்வேலியின் செல்வங்களே!

நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா பதினைந்தாவது அகவையில் இனிதே பயனித்துக் கொண்டிருக்கிறது. ஆண்டு தோறும் நிகழும் “வாழையடி வாழை” நிகழ்ச்சியின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.

உத்தியோக பூர்வமாக 1999 ஆரம்பிக்கப்பட்ட நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா ஆரம்ப காலங்களில் கனடாவில் உள்ள நீர்வேலி மக்களுக்காக கோடைகால ஒன்று கூடல் ஒன்றை மட்டும் நிகழ்த்தி வந்தார்கள். அதே நேரத்தில் எமது தாய் மண்ணில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கே முதல் உரிமை கொடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை வகுத்து வந்தார்கள்.

காலப் போக்கில் எமது அங்கத்தவர்கள் எமக்கு பனிக்காலத்திலும் ஒரு வருடாந்த விழாவை கொண்டாட வேண்டும் என முடிவு செய்து அவ்விழாவுிற்கு “வாழையடி வாழை” என பெயர் சூட்டி ஆரம்பித்து வைத்தார்கள். இவ் விழா இங்குள்ள நீர்வை மக்கள் ஒன்று கூடி மகிழ்வதற்காகவும், எமது எதிர் கால சந்ததியினருக்கான பரீட்சை போட்டிகளான, Spelling, தமிழ், கணிதம் ஆகிய நிகழ்வுகளும் நடாத்தப்படுகின்றன. இவ் விழாவில் இருந்து பெறப்படும் நன்கொடைகள், விளம்பரதாரர்களிடம் பெறும் அன்பளிப்புகள், முக்கியமாக அங்கத்தவர்கள் முன் வந்து வழங்கும் நிதிகள் திரட்டப்பட்டு, எம்மண்ணில் உள்ள பாடசாலைகளின் பரிசளிப்பு விழாவுிற்கான பரிசுப் பொருட்களின் ஒரு தொகுதிப் பணத்தையும், மெய் வல்லுனர் போட்டிகளுக்கான பரிசுப் பொருட்களுக்கான ஒரு தொகுதியையும், நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதியின் மாணவர்களின் உணவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையையும், வருடம் பன்னிரண்டு மாதமும் வழங்கப்பட்டுவருகின்றது.

மேலும் கடந்த ஆண்டுகளில் அவ் அப்போது பாடசாலைகளின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டிடம், காணி, விளையாட்டு உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் கணினிகளுக்கான உதவித் தொகையும் வழங்கி இருந்தோம். மேலும் ஆண்டு 1ல் இருந்து ஆண்டு 10 வரைக்குமான புலமைப் பரிசில் திட்டம் மற்றும் பல்கலைக்கழகம் செல்வோருக்கான புலமைப் பரிசில் திட்டம் ஆகியன ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்களின் நன்மைக்காகவும் எமது நலன் விரும்பிகளுக்காகவும் www.neervely.ca என்ற இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு அதன் சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவ் விழா 2011 ம் ஆண்டு தொடக்கம் நீர்வேலியில் கல்வி சேவை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் முதலில் முதலியார் அத்தியார் அருணாச்சலம் அவர்களும், தொடர்ந்து பெரிய உபாத்தியாயர் செல்லப்பா நடராசா அவர்களும், இன்று எஸ். கே. கந்தையா மாஸ்டர் அவர்களின் பெயர்கள் இவ் அரங்கின் பெயர்களாக சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் அத்தியாயர் கல்வி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.



தலைவரின் பார்வையில்

நாம் நமக்கென ஒரு இசைக்குழுவை எமது சிறார்களைக் கொண்டு அமைக்க வேண்டும் என்று நானும் எமது நலன் விரும்பிகளும் பல முறை முயற்சி செய்த போதிலும் இன்று வரை அத்திட்டம் முழுமை பெறவில்லை. இவ்வாண்டு இதையும் முயற்சி செய்கின்றோம். மேலும் நீர்வேலியில் பாடசாலைகளுடன் மட்டும் நின்றுவிடாது சிறு கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிக்க வேண்டும் என எமது அங்கத்தவர்களின் விருப்பம். அதையும் நாம் முயற்சி செய்ய உள்ளோம்.

மேலும் இங்கு கோடைகாலத்தில் ஒரு கடலோர ஒன்று கூடலை ஒழுங்கு செய்யுமாறு எமது அங்கத்தவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இவ்வாண்டு அதையும் நாம் முயற்சி செய்ய உள்ளோம். அத்தடன் உங்கள் ஆலோசனைகளையும் எமக்கு அறியத்தாருங்கள். **ஒன்றினைந்து முயற்சி செய்வோம் வெற்றி கொள்வோம்.**

அத்துடன் நீர்வேலி நலன்புரி சங்கத்தில் கடந்த பதின் நான்கு வருடங்களாக பணியாற்றியவர்களும் இப்போது அப்பணியை தொடர்பவர்களும் இதை ஒரு தாய் மண்ணுக்கு ஆற்றும் இலவச தொண்டாகவே கருதி வருகின்றார்கள். அவர்களின் அயராத சேவைக்கு மனமாரப் பாராட்டுவதுடன் மேன் மேலும் வளர வேண்டும் என வாழ்த்தி நிற்கின்றேன்.

மேலும் இரண்டாவது முறையாக நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடாவின் தலைமப் பொறுப்பை செவ்வனே ஆற்றுவதற்கு வாய்ப்பளித்த கனடா வாழ் நீர்வை மக்களுக்கும், நிர்வாக சபையினருக்கும், விளம்பரதாரர்களுக்கும், தாய் மண்ணில் உள்ள கிளைச் சங்கத்தினருக்கும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் என்னோடு தோளோடு தோள் கொடுத்து உதவும் நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் எனது சிரம் தாழ்த்தி நன்றியைத் தெரிவிக்கிறேன்.

**காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.**

திருகுறள் 102.

***A timely benefit – though thing of little worth
The gift itself – in excellence transcends the earth.***

பொருள்: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மகிப் பெரிதாகும்.

WORKING TOGETHER TO BUILD A BETTER COMMUNITY.

நன்றி
ப.ஜெகன்.
தலைவர்
நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா



செயலாளர் பார்வையில்....

நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா தனது 15வது ஆண்டு கலை விழாவின் வாழையடி வாழை இவ் 7வது மலரை உங்கள் முன் தவளவிடுவதில் பெருமிதம் கொள்கிறது. யாழ்ப்பாணத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை ஒருங்கே கொண்டு நீர்வளமும், நிலவளமும் சேர்ந்து அமைந்து விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்வது நீர்வேலி என்ற கிராமமாகும். இக் கிராமத்தின் வளர்ச்சியில், நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா தனது பங்கை அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

இவ் வாழையடி வாழை மலருக்க மீண்டும் ஒரு முறை செயலாளர் என்ற முறையில் வாழ்த்து செய்தி எழுதுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கனடிய புலம்பெயர் நீர்வை மக்களால் உருவாக்கப்பட்ட எமது அமைப்பு, 14 வருடமாக நீர்வேலி மக்களின் பங்களிப்புகளும் மற்றும் பிற அமைப்புகளின் உதவியுடனும் தனது செயற் திட்டங்களை முன்னெடுத்து இப்பொழுது தனது 15வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது.

எமது நீர்வேலி சங்கம் - கனடா வழமை போன்று தனது செயற் திட்டங்களை தொடர்ந்த நாம் பிறந்து வளர்த்து எங்களை வளர்த்திவிட்ட ஊருக்கு செய்து கொண்டிருக்கிறது. முக்கியமாக கல்வி ஊக்குவிப்புத் திட்டம், பாடசாலை புனரமைப்பு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கான உதவி, புலமைப் பரிசில் திட்டங்கள், கணனி மயமாங்கல் திட்டங்கள் ஆகியவற்றிற்கு உதவி வருகின்றது.

இவ் விழாவை சிறப்பாக்குவதற்காக கடுமையாக உழைத்த நிர்வாக உறுப்பினர்கள், தொண்டர்கள், வர்த்தகப் பெருமக்கள், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எம் ஊரின் பெருமைகளை கல்வி, கலாச்சாரம், பண்பாட்டு சிறப்பம்சங்களை எம் சந்ததிக்கும் அடுத்து சந்ததிக்கும் எடுத்துச் சொல்வதில் எமது சங்கம் அரும் பாடுபட்டு வருகிறது. இதற்கு எம்மக்களின் பங்களிப்பை நாடி நிற்கின்றது.

நன்றி!!!

சசிசுமார் கணபதிப்பிள்ளை
செயலாளர்



VANAKKAM **Service Ltd** **(Locksmith & Glass Service)**

We Specialize In:

- ❖ Locks
- ❖ Electric Locks
- ❖ Fire Doors
- ❖ Pivots And Hinges
- ❖ Aluminum Doors And Store Front Enclosures
- ❖ Glass And Windows
- ❖ Thermal Units
- ❖ Closet Doors
- ❖ Safety Grills
- ❖ Door Closers (Automatic)
- ❖ We Specialize In Card Access Systems



**Lock, Glass
And Door
Replacement
And Installation**

Selva Veluppillai
Tel: 416-726-9215
Cell: 416-917-3846

2761 Markham Road, Unit #16
Scarborough, ON M1X 1M4
(Markham & McNicoll)
vanakkamserviceld@hotmail.ca



நீர்வேலி பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு

நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா

அமைப்பு ஆற்றிவரும் சேவைகள் பற்றிய ஒரு மதிப்பீடு



கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற முதுமொழியிலிருந்து கல்வியின் முக்கியத்துவத்தை அறியக் கூடியதாகவுள்ளது. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றும் கல்வியின் பெருமையை புகழ்ந்திருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் பலமும், பலவீனமும் அந்த சமூகத்தின் கற்றல் அடைவு மட்டத்திலேயே தங்கியுள்ளது.

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பானது மேற்போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு நீர்வேலி சிறார்களின் கல்வி மேம்பாட்டை நீர்வேலிப் பாடசாலைகளுடாக முன்னெடுக்கும் நோக்கில் 1999ம் ஆண்டு கனடா வாழ் நீர்வை மக்கள் ஒன்று சேர்ந்து நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா என்ற அமைப்பை உருவாக்கி அதனுடாக பலதரப்பட்ட கல்வி மேம்பாட்டுச் செயற்திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அப்பணிகளையும் பயன்பாடுகளையும் மீள்பார்வை செய்தல் பொருத்தமான தொன்றாகும்.

செயற்பாடு I:

நீர்வேலி தெற்கு இந்து தமிழ் கலவன் பாடசாலை (இ.த.க) காலச் சூழலால் பாதிப்புற்று அடைக்கப்பட்ட கம்பிவலைப் பாதுகாப்புகள் அழிந்த நிலையில் அரைச்சுவருடன் கூடிய கட்டடமாக பாவிக்கப்பட்டுக் கொண்டு வந்தது. பாடசாலைத் தளபாடங்கள் கற்பித்தல் உபகரணங்கள் இது என்பனவற்றின்

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. இதன் பாதுகாப்பிற்காக கம்பிவலை அமைத்து அடைக்கப்பட்ட மண்டபமாக மாற்றித் தருமாறு பாடசாலைச் சமூகம் நீர்வேலி கிளைச் சங்கத்திடம் கோரியபோது நாம் கனடா தாய்ச் சங்கத்திடம் இதுபற்றி கலந்துரையாடி இதன் முக்கியத்துவத்தை கூறினோம். தாய்ச் சங்கம் இதனை அங்கீகரித்து கம்பிவலை அமைத்து பாடசாலையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிக விரைவில் இப் பணியை செய்து முடிப்பதற்கு நிதியுதவி செய்தார்கள். இன்றும் மிகுந்த பாதுகாப்புடன் இப்பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

செயற்பாடு II:

புதிய கல்விச் சீர்திருத்தப் பிரகாரம் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பப் பாடசாலை பிள்ளைகளிற்கு மகிழ்வுடன் கூடிய கற்பித்தல் மேற்கொள்ளும் நோக்குடன் ஒவ்வொரு பாடசாலையும் சிறுவர் பூங்கா ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் இதற்கு பாடசாலை சமூகமே பொறுப்பேற்று செய்ய வேண்டும் என்ற திட்டத்தை கல்விப் பகுதியினர் முன்வைத்த போது, பாடசாலை அதிபர்கள் எங்கள் கிளைச் சங்கத்தை இது தொடர்பாக அணுகினர். அதற்கான திட்ட வரைபுகள் தாய்ச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தாய்ச் சங்கம் இதனை அங்கீகரித்தது. இச் செயற்திட்டத்தினுடாக அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி சி.சி.த.க பாடசாலை, கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்

ஆகியவற்றின் பூங்காவிற்கான உஞ்சல், சீசோ, இராட்டினம், சறுக்குதளம் ஆகிய உபகரணத் தொகுதியை வழங்கி அன்பளிப்பு செய்துள்ளோம். அவை இன்றும் பாவனையில் இருப்பதினையும் சிறார்கள் மகிழ்வுடன் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதே வேளை நீர்வேலி R.C, நீர்வேலி C.C பாடசாலை ஒவ்வொன்றிற்கும் ஆறு(06) ஆசிரியர் கதிரைகள் வழங்கப்பட்டன. 2005ம் ஆண்டு நீர்வேலி இ.த.க பாடசாலைக்கு மேற்குறித்த விளையாட்டு உபகரணத் தொகுதி வழங்கப்பட்டன. R.C பாடசாலையில் போதிய இடவசதி இன்மையால் இச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாது இருந்தது.

செயற்பாடு III:

2009ம் ஆண்டு நீர்வேலி R.C பாடசாலைச் சமூகம் காணி விஸ்தரிப்புக்கான செயற்திட்டம் ஒன்றை ஆரம்பித்து அச் செயற்பாடுகள் பற்றியும், அதற்கான நிதி உதவியை வழங்குமாறு கோரியது இதன் அவசியத்தை உணர்ந்த தாய்ச் சங்க நிர்வாகத்தினர் காணி கொள்வனவுக்கு ஒரு தொகைப் பணத்தை வழங்கினார்கள். வளர்ச்சியுற்று வரும் இந்தப் பாடசாலைக்கு இந்த உதவியானது மிகவும் பயனுடையதாக அமைந்தது.



நீர்வேலி R.C பாடசாலை

செயற்பாடு IV:

2010ம் ஆண்டு தொடக்கம் நீர்வேலி பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதிப்

பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வருட ஆரம்பத்தில் கற்றலுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வருடம்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாகவும் மாணவர்கள் உற்சாகத்துடன் தமது கற்றலை தொடர வழி செய்கின்றது. அத்துடன் நீர்வேலி சி.சி.த.க, இ.த.க பாடசாலைகளிற்கு தரம் 1ல் கல்வியை ஆரம்பிக்கும் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பாக ரூபா ஆயிரம் வங்கியில் வைப்பு செய்யப்பட்டது.

செயற்பாடு V:

2011ல் நீர்வேலி இ.த.க பாடசாலை சுற்றுப்புறச் சூழல் வேலிகள் எதுவுமின்றி பற்றைகளும் இ புற்களும் நிறைந்து காணப்பட்டன. இக்குறையீட்டைப் போக்கி பாடசாலையை சுற்றி எல்லைகள் வகுத்து முள்வேலி அமைப்பதற்கு நிதி வழங்கி பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

செயற்பாடு VI:

அத்தியார் இந்துக் கல்லூரியின் மாணவர் பாவனைக்கான வகுப்பறைகள் போதுமானதாக இல்லாமையால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் உகந்த சூழலில் நடத்த முடியாது இருந்தது. அதே வேளை இப் பாடசாலையின் வடக்கு மண்டபம் பாவிக்க முடியாத நிலையில் கைவிடப்பட்டிருந்தது. இந்த மண்டபத்தை புனரமைத்து மீண்டும் பாவனைக்கு உகந்ததாக்கும் திட்டம் பற்றி இங்கு வருகை தந்த பாடசாலையின் பழைய மாணவர்களான சங்க அங்கத்தவர்கள் நேரில் பார்த்து ஆலோசித்தார்கள். இந்தக் கட்டடம் பாடசாலையின் பாரம்பரியத்தை பறைசாற்றி நின்றமையால் இதனை அழிப்பதற்கு பழைய மாணவர்கள் இ பாடசாலை சமூகம், நலன் விரும்பிகள் விரும்பவில்லை. இதனை முழுமையாக புனரமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு சங்கம் இதன் புனரமைப்பு பணியை 2012ம் ஆண்டு பல இலட்சம் ரூபா செலவில் செய்து முடித்து பாடசாலைக்கு ஒப்படைத்தது. இன்று அடைக்கப்பெற்ற பூரண வகுப்பறைகளாக பிரிக்கப்பட்டு வகுப்பறைச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் வகுப்பறைத் தேவைகளும் ஓரலவு தீர்த்து வைக்கப்பட்டது.

செயற்பாடு VII:

நீர்வேலிக் கிராமத்தில் இருந்து சர்வகலாசாலைக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டு வசதி குறைந்த மாணவர்களிற்கு அவர்களது சர்வகலாசாலை கல்வி பூர்த்தியாகும் வரை ஒரு தொகைப் பணம் மாதாந்த கொடுப்பனவாக கொடுக்கப்பட்டு வருகின்றது.

செயற்பாடு VIII:

நீர்வேலி சி.சி.த.க அலுவலகச் செயற்பாடுகள் ஒரு சிறு அறையிலேயே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை நேரில் வருகை தந்து அவதானித்த சங்க அங்கத்தவர்கள் புதிய அதிபர் அலுவலக அறையை பாடசாலைக் கட்டடத்தின் வேறொரு இடத்தில் புனரமைத்துக் கொடுத்தார்கள். இன்று விஸ்தீரணமாக ஒரு பூரண அதிபர் அலுவலகமாக செயற்பட்டு வருகின்றது.



நீர்வேலி சி.சி.த.க பாடசாலை

செயற்பாடு IX:

சங்க அங்கத்தவர்கள் நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதிக்கு வருகை தந்து அதன் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் உணர்ந்து வருடம் தோறும் ஒரு தொகைப் பணத்தை தமது அங்கத்தவர்களிடம் சேர்த்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிதி கடந்த காலங்களில் பாலர் பகல் விடுதியை இயக்குவதற்கு பெரும் துணை புரிந்தது என்பதை குறிப்பிட வேண்டும். இச் செயற்பாடு தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

செயற்பாடு X:

2012இல் சங்கம் கரந்தன் இராமுப் பிள்ளை வித்தியாலாயத்திற்கு வர்ணம் பூசுவதற்கு ஒரு பகுதிக்கான செலவை ஈடு செய்து அழகு படுத்த உதவியது.



கரந்தன் இராமுப் பிள்ளை வித்தியாலாயம்

செயற்பாடு XI:

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி, R.C, கரந்தன் இராமுப் பிள்ளை இ சி.சி.த.க பாடசாலைகளிற்கு வருடம் தோறும் விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாக்களிற்கு நிதியுதவி செய்து மாணவர்களின் கல்வி முயற்சியை ஊக்குவித்து வருகின்றோம்.

சங்கத்தினர் தாம் தமது குடும்பம் என்ற பெரும் சமையை சமந்து வாழ்வு நடத்தி வருவதோடு பிறந்த மண்ணையும் மறவாது ஆற்றி வரும் பணிகள் அவர்களின் பெருந்தன்மையையும் பிறந்த மண்ணின் மீதுள்ள பற்றையும் வெளிக்காட்டுகிறது. இவர்களின் பணிகளை இறை பணியாகப் போற்றி நீர்வேலி கிராம மக்கள் நன்றி கூறுகின்றனர். இப் பணிகள் இனிதே மேலும் தொடரவும் இவர்களின் நல் வாழ்விற்கு இறைவனை பிரார்த்திப்போமாக...

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா - நீர்வேலி கிளை



ஆ.இராசநாயகம்
தலைவர்



ஜ.சிவராசா
செயலாளர்



நீர்வை மகன் நடத்தும்

PIZZERIA & RESTAURANT

15 DICKINSON DR, INGLESIDE, ON

CALL
KARAN

AT

613-537-9777

613-537-9888



* Our Menu includes: Pizza, Salads, Wraps, Calzone, Parmigianas, Souvlaki, pasta, subs, hot sandwiches, assorted sandwiches, chicken, triple decker, nachos and side orders

* ideal pit stop spot for people travelling to montreal

* Call us before you take exit on 401 and we will have your meal ready

* Dine in space available

Directions:

From 401 east Take exit 770 for County road 14/Dickinson drive, Turn left onto Dickinson Dr/County Road 14 (signs for Dickinson Drive)

Destination will be on the right

From 401 west Take exit 770 for County Road 14 toward Dickinson drive/Ingleside Turn left onto County Road 14 (signs for Dickinson Drive)

Destination will be on the right



FREE DELIVERY IN TOWN

MINIMUM ORDER \$8 (OUTLYING AREA \$15.00)

DELIVERY HOURS: MON-TUES 11AM-9PM WED-THURS 11 AM-9:30 PM FRI-SAT 10 AM-11 PM

SUN 11 AM-9 PM



Neervely Welfare Association (UK)

நீர்வேலி நலன்புரி சங்கம் (ஐ.இ)

SVS House, Oliver Grove
London SE25 6EJ

Message of Felicitation

28 December 2013

It is with great pleasure we extend our message through your souvenir to be published for the forthcoming Christmas & New Year Celebrations on 11 January 2014 in Canada.

Your annual events have helped the families and friends of people originating from Neervely enormously in uniting them together and achieving the goals and vision of your Association over many years.

We understand and share your eagerness to help our community back home in Neervely; mainly in the field of education through our schools, early learning centres and other bodies such as community libraries. Your efforts over the years prove that **our community spirit** is alive and well wherever we live 1000s of miles away from home.

Our Association too share your belief that the future of our community depends on the education, learning, and personal development; as such all our efforts should be focused on improving our schools and learning facilities.

We wish you all a Very Merry Christmas and a Prosperous New Year 2014.

Best Wishes & Warm Regards

For & on Behalf of Neervely Welfare Association UK

& Attiar Hindu College Old Students and Well Wishers Association UK

M. Thiruvasagam

S. Subeskumar

S. Selvanathan

T.S. Subeskumar

020 8771 3999

020 8550 0504

020 8954 5077



DR. ILLANGO & ASSOCIATES

ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE



SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

BRAMPTON

7920 Hurontario Street,
Unit 37
Brampton, ON.
Tel : 905 457 1700



நீர்வேலி,
யாழ்ப்பாணம்.

T. P. No.: 021 223 0499

Fax: 021 223 0499

e-mail: ahcn29@gmail.com

ATTIAAR HINDU COLLEGE அத்தியார் இந்துக் கல்லூரி

Neervely,
Jaffna.



20.12.2013


வாழ்த்துச் செய்தி

நீர்வேலி நலன்புரிச்சங்கம் - கனடா அமைப்பினால் நடத்தப்படும் ஒன்றுகூடல் நிகழ்விற்கும் “வாழையடி வாழை” மலர் வெளியீட்டிற்கும் வாழ்த்துச் செய்தி வழங்குவதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.

பிறந்த மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள அந்நிய தேசத்தில் வாழ்ந்து வந்த போதிலும் தாம் பிறந்த தாய் மண்ணின் மீது கொண்ட அளவற்ற பற்றினாலும் அம் மண்ணில் வாழும் மாணவர்களின் வளர்ச்சியிலும் அதிக அக்கறையுடன் செயற்படும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் - கனடா அங்கத்தினர்கள் எஞ்ஞான்றும் போற்றுதலுக்குரியவர்கள்.

எமது கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி, பரிகளிப்பு விழா என்பன சிறப்பாக நடைபெறவும், மாணவர்களின் ஆற்றல்கள், திறமைகள் என்பன வளர்க்கப்பட வழங்கிவரும் உதவிகள் மற்றும் வறிய மாணவர்களின் கற்றலுக்கான அடிப்படை வசதிகளை வழங்கல் என்பன ஞாலத்திலும் பெரிது.

புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த போதிலும் எமது கலை, கலாச்சாரங்களைப் பேணி அவற்றை தமது இளைய தலைமுறையினரிடம் கையளிக்கும் நற்காரியங்களை ஆற்றிவரும் நீர்வேலி நலன்புரிச்சங்கம்-கனடா அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் அங்கத்தினர்கள் அனைவரையும் வாழ்த்துவதுடன் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக அமையவும் இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் வெளிவரும் “வாழையடி வாழை” மலர் இங்கிதமாய் மலர மனதார வாழ்த்துகிறேன்.


செ.பத்மநாதன்

அதிபர்



Energy Carpet Cleaning INC

13 Years Experience in Related Fields



- Carpet Shampoo & Steam Cleaning
- Pressure Washer
- Building Maintenance
- Jaintorial Cleaning
- Strip & Wax
- Emergency Flood Cleaning
- Commercial & Industrial Cleaning
- Truck Mount

முகன் முகலாக கம்முன் ஒருவரால்

- புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உங்கள் மின்சாரத்தையும் சுடுநீரையும் மிச்சப்படுத்தி, அனைத்து வேலைகளையும் எமது வாகனத்தில் இருந்து செய்கிறோம்,

Kugan : 416 525 4288

Email: energycarpetcleaning@hotmail.com
www.energycarpetcleaning.com



39 Guinevera Road, Markham On. L3S 4V3



யா/ நீர்வேலி றோ. க. த. க. பாடசாலை
நீர்வேலி
J/ NEERVELY R. C. T. M. SCHOOL
NEERVELY

Date:.....

வாழ்த்துச் செய்தி

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினால் பதினைந்தாவது ஆண்டு நிறைவில் வெளியிடப்படும் 'வாழையடி வாழை' என்னும் சிறப்புமலருக்கு வாழ்த்துச்செய்தி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

புலம் பெயர்ந்து கனடா நாட்டில் வாழும் நீர்வேலி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இவ்வமைப்பானது நீர்வேலிக்கிராமத்தின் கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்கு பாடசாலைகள் முன்பள்ளிகள் ஏனைய சமூக அமைப்புகள் ஊடாக தன்னாலான பங்களிப்பினை வழங்கி வருவது பாராட்டுக்குரியது.

அந்த வகையில் எமது பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. தளபாடக் கொள்வனவு, காணிக்கொள்வனவு என்பவற்றிற்கு நிதி அன்பளிப்புச் செய்வதோடு வருடந்தோறும் இடம்பெறும் பரிசளிப்பு விழா, இல்ல விளையாட்டுப்போட்டி என்பவற்றுக்கு நிதி அன்பளிப்பு செய்து வருகிறது. மேலும் மாணவர்களின் கற்றலுக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்பதற்காக தெரிவு செய்யப்பட்ட வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வருகிறது.

இவ்வாறான பல அரிய பணிகளை ஆற்றி வருகின்ற நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினருக்கு நன்றி தெரிவித்து அவர்களின் பணி தொடர வேண்டும் என வாழ்த்தி அவர்களால் வெளியிடப்படும் 'வாழையடி வாழை' சிறப்பு மலர் பல சிறப்புகளுடன் வெளிவர எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



சி.தர்மரத்தினம்

அதிபர்

யா/நீர்வேலி றோ.க.த.க.பாடசாலை



Keep Your Truck Fleet on the Road

FLEET TECH

TRUCK & TRAILER MOBILE INC.

General & Electrical Repairs to all Makes
A/C Services / Engine Rebuilding

Kanigesan Kajanthan(Gary)
LIC. TECH-OWNER

905.206.1778 / 416.303.2656
1085 Fewster Drive Unit #3
Mississauga On. L4W 1A2
fleetech@hotmail.com

- Brakes
- Electrical Repairs
- Repair or replacement dolly legs
- Repair or replacement doors, floors
- roofs
- x members
- panels & etc

FLEET TECH
Truck and Trailer Maintenance

Keep Your Truck Fleet on the Road


905-206-1778 / 416-303-2656
1085 Fewster Drive Unit #3
Mississauga On. L4W 1A2
fleetech@hotmail.com

Trailor Repairs Fully licensed Mechanics

Keep Your Truck Fleet on the Road

FLEET TECH

TRUCK & TRAILER MOBILE INC.



24Hr. Diesel Roadside Assistance

- Annual Safety
- 36 Day Safety
- Emission
- A/C Repair
- Oil Change
- Transmission
- Differentials
- Electrical Diagnostic



யா / கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்
J / KARANTHAN RAMUPPILLAI VIDYALAYAM

நீர்வேலி
இலங்கை

Neervely
Srilanka

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பு ஆரம்பிக்கப் பட்டு 15 வருடங்கள் நிறைவடைந்து இருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்வடைகின்றேன். தங்கள் அமைப்பு மேன்மேலும் வளர்ந்து தொடர்ந்தும் பற்பல சேவைகளை ஆற்ற வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கனடாவில் வாழும் எமது உறவுகளையும் நீர்வேலி மண்ணையும் இணைக்கும் ஓர் பாலமாக திகழும் நீர்வேலி கனடா நலன்புரிச் சங்கம் தொடர்ந்தும் எமது கிராமத்தின் வளர்ச்சியிலும் சிறார்களின் கல்வியிலும் அக்கறையுடன் செயற்படுகின்றமை யாவரும் அறிந்ததே.

உங்களின் இந்த இனியபணி தொடர எமது வாழ்த்துக்கள்.

கு.வாகீசன்
அதிபர்
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்
நீர்வேலி
இலங்கை

K. Vakeesan

**K. VAKEESAN
PRINCIPAL**

**J/Karanthan Ramuppillai Vidyalayam
NEERVELEY**





cammtac BUSINESS SERVICES INC.

MORTGAGE • MUTUAL FUND • TAX • ACCOUNTING • CONSULTING

வருமானவரி, கணக்கியல்,
வீட்டு அடமானக்கடன், காப்புறுதி,
முதலீடு மற்றும் நிதித்துறை
சார்ந்த சேவைகள்
அனைத்தும்
ஒரே இடத்தில்...ஆனால்
இரண்டு முகவரிகளில்...



- Sole proprietor, partnership registrations and business incorporation
- Bookkeeping, HST, WSIB, payroll services and financial statements preparation
- Personal tax and corporate tax planning and preparation -Efile
- Personal loan, business loan arrangement and business proposals preparation
- RRSP, RESP, mutual funds and RRSP loan arrangements
- For all your Commercial & Residential Real Estate and Mortgage needs
- CRA audit representation, tax court representation and appeals for personal and business accounts
- Federal CPP Disability Pension, OAS and RDSP Tax Credit Certificate, Provincial ODSP Application and Appeal Process
- Life/Health/Group/Travel Insurances

Krish Tharmarajah

1200 MARKHAM ROAD, UNIT 428
SCARBOROUGH
(MARKHAM & ELLESMERE)
Tel: 416.431.0202

www.cammtac.com
services@cammtac.com
Fax: 416.431.3943

130 WESTMORE DR., UNIT 9,
REXDALE
(FINCH & HWY 27)
416-744-3259

சீறந்த கல்விமானும் கம்யூனிச சிந்தனையாளருமான

ஆசான் எஸ். கே. கந்தையா

த.ந. பஞ்சாட்சரம்

நீர்வை பொன்னையன்



**S.K.Kandiah. Esq. B.A (London)
ASST. Master**

வாழையடி வாழை 2013 அரங்க நாயகன்

கம்யூனிஸ்ட் கந்தையா அவர்கள் 1910 ஆம் ஆண்டு பிறந்தார். நீர்வேலி அவரது சொந்தக் கிராமம். தந்தை பெயர் சிதம்பரப்பிள்ளை கதிரவேற்பிள்ளை.

எஸ். கே. கந்தையாவின் தந்தை புகையிரத நிலைய அதிபர். வசதியான குடும்பம். ஏராளமான சொத்துக்கள், வயல் நிலங்கள், தோட்டக் காணிகள், பனங்காணிகள், விசாலமான நாற்சதுர வீடு வாகனத்தைச் சொந்தமாக வைத்திருந்த குடும்பம்.

எஸ். கே. ஏக புத்திரன் தாய் தந்தையை இளமைப் பருவத்தில் இழந்து விட்டார். சிறிய தந்தையார் தம்பையாவும் அவரது மனைவியும் திரு. கந்தையாவைத் தங்கள் சொந்த பிள்ளையாக,



செல்லமாய் வளர்த்து வந்தனர். தனது ஆரம்பக் கல்வியை அவர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் கற்றார். பின்னர் வட்டுக் கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது உயர் கல்வியைக் கற்றார். எல்லோரும் வியக்கத்தக்க வகையில் தனது 16 ஆவது வயதில் இலண்டன் மெற்றிக்குலேஷன் பரீட்சையில் 1ம் பிரிவில் சித்தி எய்தினார். திரு. கந்தையா அவர்கள் இயற்கையான விவேகி. பேராசன் ஹன்டி பேரின்பநாயகம் அவர்களின் நட்பையும் பெருமதிப்பையும் பெற்றவர் எஸ். கே. கந்தையா.

தனது மேற்படிப்பை தொடர்வதற்கு கொழும்பு சென்றார். கொழும்பு பல்கலைக் கழகக் கல்லூரியில் (யூனிவெர்சிட்டி கொலிஜ்) கல்வி கற்றார். இலண்டன் இடைநிலைப் பரீட்சையில் (இலண்டன் இன்ரமீடியற் எக்சாமினேசன்) இலத்தீன் மொழி, வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சித்தி பெற்றார்.

கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும்போது தோழர்கள் எம். கார்த்திகேசன், ஏ. வைத்திலிங்கம், என். சண்முகதாசன் போன்றவர்களுடன் இணைந்து கம்யூனிச இயக்கத்தில் செயற்பட்டார். இக் குழுவினர் வெளியிட்ட, மாணவர் செய்தி "ஸ்ருடன் நியூஸ்" பத்திரிகையில் எழுதி வந்தார். இப்பத்திரிகை பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கில வார வெளியீடான ".:போவேட்" வாரவெளியிடாக பிரசுரிக்கப்பட்டு வந்தது.

இரண்டாம் உலகப் போர் காரணமாக திரு. கந்தையா தனது படிப்பை இடைநிறுத்திவிட்டு யாழ்ப்பாணம் திரும்பி வந்தார். பின்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்கள். எம் கார்த்திகேசன், இராமசாமி ஜயர், எம். சி. சுப்பிரமணியம் போன்றவர்களுடன் இணைந்து இயங்கினார். அதேவேளை சுன்னாகத்தில் ஈழகேசரி பொன்னையா அவர்களால் வெளியிடப்பட்டு வந்த ஆங்கில ஏடான "கேசரி" என்ற ஏட்டின் இணை ஆசிரியராக ஹன்டி பேரின்பநாயகத்துடன் இயங்கினார். கேசரியில் அவர் நிறைய அரசியல், பொருளாதார, சமூக கட்டுரைகளை எழுதி வந்தார்.

வடபிரதேசத்தில் கம்யூனிசக் கருத்துக்களை பரப்புரை செய்வதில் இவர் தோழர் கார்த்திகேசன் தலமையில் ஈடுபட்டு வந்தார். எஸ். கே. கந்தையாவும் இராமசாமி ஜயரும் இணைந்து கார்ல மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் மொழியாக்கம் செய்தனர். 1948 இல் இந்த நூல் கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேச கமிட்டியினால் வெளியிடப்பட்டது. ஜரோப்பாவில் கி.பி. 1848 ல் கார் மார்க்சினால் வெளியிடப்பட்ட கம்யூனிச அறிக்கையின் நூற்றாண்டு நிறைவின் நினைவாக இலங்கை வடபிரதேசத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினால் இந்நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் "இரவீந்திநாத் தாகூரும் டால்ஸ்ராயும்" என்ற நூலையும் தோழர் எஸ். கே. கந்தையா எழுதி வெளியிட்டார்.

தோழர் எஸ். கே. கந்தையா, அக்காலத்தில் சிறந்த தத்துவஞானியாக திகழ்ந்த பேட்டன்ரசல், கம்யூனிஸ்ட்டான டீன் ஒப் மேதைகளுடன் நீண்டகாலமாக நெருக்கமான கடிதத் தொடர்புகளை வைத்திருந்தார்.

கொழும்பில் தோழர்கள் ஹரி அபேகுணவர்த்தன, ஆரியவன்ச குணசேகர, பிரேமலால் குமாரசிறி, பீற்றர் கெனமன், கார்த்திகேசன், வைத்திலிங்கம், சண்முகதாசன், ஏ. இராமநாதன் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்களாகச் செயற்பட்டனர். இவர்கள் தமக்கு கிடைத்த மாதாந்த ஊழியத்தை ஒன்றாகச் சேர்த்து ஒரு கம்யூன் கூட்டு வாழ்க்கை நடாத்தினர். தோழர் எஸ். கே. கந்தையா அடிக்கடி கொழும்பு கட்சி அலுவலகத்திற்கு வருகை தருவார். இவர் வரும்போது இக் கம்யூன் வாழ்வுக்குத் தேவையான அரிசி, காய்கறிகளை சுன்னாகம் புகையிரத நிலையத்தின் ஊடாக எடுத்து வருவார்.



உலக சமாதானம், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசியல் பொருளாதார-சமூகப் பிரச்சினைகள், கீழைத்தேய கலாசாரம் போன்ற கட்டுரைகளை ஆங்கிலத்தில் தோழர் எஸ். கே. கந்தையா அவர்கள் எழுதினார். இக் கட்டுரைகள், "சிலோன்டெய்லி நியூஸ்", "ரைம்ஸ் ஒ.பி சிலோன்" ஆகிய ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆசிரியத் தலையங்கத்தின் அருகாக முக்கியத்துவம் அளித்த வெளியிடப்பட்டன. அதே வேளை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கில வார ஏடான "ஃபோவேட்" பத்திரிகைக்கும் இவர் கட்டுரைகளை எழுதிய கட்டுரையைப் பாராட்டி தத்துவஞானி பேட்டன் ரசல் கடிதம் எழுதினார்.

இடதுசாரி குறிப்பாக, கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிறந்த பண்கையும், ஆசிரியத்துவத்தையும், ஆற்றலையும் கொண்டவர்களாக யாழ்ப்பாணத்தில் கருதப்பட்டார்கள். இவர்கள் தாங்கள் கற்பிக்கும் பாடங்களிலும் புலமைத்துவம் உடையவர்களாக இருந்தனர். இவர்கள் சக ஆசிரியர்களதும் மாணவர்களினதும், பெற்றோரினதும் சமூகத்தினதும் நன்மதிப்பை பெற்றனர். தோழர் எம். கார்த்திசேன் ஏ. வைத்திலிங்கம், ஜி. ஆர். அரியரட்ணம் ஹன்டி பேரின்பநாயகம், எஸ். கே. கந்தையா, ஜனகன், சாவகச்சேரி இந்துக்கல்லூரி கனகரட்ணம் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். வடபிரதேசத்தில் கல்வியை மேம்படுத்தும் என்.பி.ரி.ஏ. என்ற அமைப்பை உருவாக்கி மாணவர்களுக்கான பரீட்சையை நடாத்தி வந்தனர். இவ் அமைப்பில் தோழர் எம். கார்த்திகேசன், எஸ். கே. கந்தையா போன்றவர்கள் முக்கிய பாத்திரத்தை வகித்தனர்.

தோழர் எஸ். கே. கந்தையா உரும்பிராயிலும் அச்சவேலியிலும் ஆசிரியாகச் சேவையாற்றினார். பின்பு அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். நான் இவரிடம் ஒன்பது மாதங்கள் மாத்திரம் தான் கற்றேன். எஸ். எஸ் சி. பரீட்சைக்காக இவரிடம் கல்வி கற்றேன். ஆங்கிலம், ஆங்கில இலக்கியம், வரலாறு, குடியியல் ஆகிய பாடங்களை இவர் எமன்கு கற்பித்தார். சில ஆசிரியர்களைப்போல் நுன்ப்புல் மேய்ந்துவிட்டு கற்பிப்பவர் அல்லர். தோழர் எஸ். கே. கந்தையா அவர்கள் தான் கற்பிக்கின்ற பாடங்களில் ஆழமான புலமைத்துவம் உடையவர். கட்டுரைகள் எழுதும் கலையை நான் இவரிடமிருந்ததான் கற்றுக் கொண்டேன். அது மாத்திரமல்லாமல் சேக்ஸ்பியரின் நாடகங்களை எக்கு இலகுவில் புரியும்படியாக எளிமையாகவும் சிறப்பாகவும் கற்பிப்பார். புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர்களான தோமஸ் ஹாடி, சார்ள்ஸ் டிக்கின் போன்றவர்களது நாவல்களை எமக்கு சிறப்பாக கற்பித்தார்.

தீவிர வாசிப்பாளன் தோழர் எஸ். கே. கந்தையா அவர் நூல்களை பெரிதும் நேசிப்பவர். நிறைய நூல்களை வாசிப்பார். நல்ல நூல்களை மாதா மாதம் விலைகொடுத்த வாங்கிப் படிப்பார். எம்மையும் வாசிக்கும்படி தூண்டுவார். அவரது வீட்டில் இரண்டு, மூன்று கண்ணாடி அலுமாரிகளில் நிறைய நூல்கள் இருந்தன. வாசிப்பதற்காக நான் அவரிடம் நூல்களை இரவல் பெறுவேன்.

1942 இல் அவர் திருமணம் செய்தார். வட்டுக்கோட்டையை சேர்ந்த வேதவல்லி என்ற ஆசிரியை மணம் முடித்தார். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகச் சேவையாற்றி வந்தார். இவர்களுக்கு ஓர் ஆணும், ஓர் பெண்ணும் பிறந்தனர்.

த.ந. பஞ்சாட்சரம்
நீர்வை பொன்னையன்


சுலைவர்கள் வரிசையில்.....



Mr.S.Sivalingam
1999-2000



Mr.S.Balasingam
2000-2001



Mr.P.Pathmanathan
2001-2002, 2002-2003 & 2008-2009



Mr.S.Piraisoody
2003-2004



Mr.S.K.Bales
2005-2006



Mr.N. Gnanendran
2006-2007



Mr.T.Jeyakumar
2007-2008



Mr.Jeeva Gopalasingam
2009-2010 & 2012-2013



MS. J. Varatharajan
2010-2011



Mr. Jegan Pasupathy
2011-2012 & 2013-2014



President (Neervely Branch)
1999- Current
Mr. A.Rasanayagam



Secretary (Neervely Branch)
1999- Current
Mr.I.Sivarajah



**இவர்களுக்கு நீர்வேல் மக்கள்
புனர் தெரிவித்துக்
கொள்கிறோம்!**

Our goal is to help our clients to save more, and get more result.

GLORIOUS

GRAPHICS PRINT VIDEO PHOTO WEB

gloriousprinters.com

905.471.2500

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்

gloriousweb.ca

printglorious@gmail.com | info@gloriousprinters.com
9889 Markham rd (hwy 48) Unit 9, Markham ON, L6E 0B7

Logo Designs



Custom Card Design

Premium quality cards for: Wedding, Puberty, Birthday Anniversary, and other special occasions.

glorious.printers



Gift Items



Custom Framing

Photo Enlargement
Canvas / Matte Print
Album Design
Old Photo Scanned
Photo Repair
CD Photo Compilation
Large Format Printing

OTHER SERVICES:
WESTERN UNION

FedEx
Federal Express

திருமண - பூப்புனிதநீராட்டு
விழா-அழைப்பிதழ்கள்

நினைவுமலர்கள்
விளம்பர பிரசுரங்கள்
தன்னறிமுக அட்டைகள்
விளம்பர பலகைகளும்
மற்றும் அனைத்துவிதமான
அச்சவேலைகளுக்கும்
அழகான முறையில்
குறித்த நேரத்தில்
அச்சிட்டு தரப்படும்

STARTER

\$350
PER YEAR

RESPONSIVE WEBSITE

- ✓ 5 Static HTML Pages
- ✓ **FREE** Email Account
- ✓ **FREE** Domain Registration
- ✓ **FREE** Web Hosting Space
- ✓ Online Inquiry
- ✓ Social Network Integration

Graphic Design Services

Custom Logo Design
Print Art Design

Neervely Welfare Association - Canada Founders



Late Mr. Sivalingam Kathirkamathambi



Mr. S.K. Bales



Mr. K. Sivathasan

அமரர் சிவலிங்கம் கதிர்காமத்தம்பி அவர்களை நீர்வேலி மக்கள் நினைவுகூறுகின்றோம்!!!



Outstanding Agents, Outstanding Results

BUYING / SELLING



- Free virtual tour & professional Photography
- Free Flyers & Feature sheets
- Full MLS Service
- Listing on popular internet portals
- Flexible Commission
- Open house... Much more



If you want to see how I Deal Real Estate can create an auction on your home, earning you the most amount of money in the shortest amount of time, Call Me!!

SIVA SANGARAPPILLAI
Broker
647.448.6464
sangar.siva@hotmail.com
www.sivashomes.com

Re/Max Crossroads Realty Inc., Brokerage*
1055 McNicoll Ave,
Toronto-ON., M1W 3W6
Bus: 416-491-4002
Fax: 416-756-1267

* Independently Owned and Operated.

For All of Your Furniture Needs

EVEREST FURNITURE INC.

80 FINCHdene Sq, SCARBOROUGH ON M1X 1C1 (NELSON/FINCH)

Phone: 416-332-0721

EXPLORE OVER 20,000sq.ft.OF FABULOUS FURNITURE, RUGS AND ACCESSORIES



- Factory Direct Sales
- Free Delivery
- Variety of Choices
- Lower Price & Better Quality
- Custom Made Sofa Sets and Mattresses
- Excellent Customer Service

Neervely Welfare Association - Canada Trustees & Advisory Committee



Trustee & Advisory Committee:
Mr.P.Pathmanathan



Trustee & Advisory Committee:
Mr.S.Balasingam



Trustee & Advisory Committee:
Mr.K.Sivathan



Advisory Committee & Auditor:
Mr.S.Sivalingam



Advisory Committee:
Mr.S.Piraisoody



Advisory Committee:
Mr. M.Muththulingam



Advisory Committee:
Mr.S.K.Bales



Advisory Committee:
Mrs. S. Thanavathy



Life Insurance

In case you can't be there to catch them,
make sure you leave a safety net.



Kisho Rasasothy
Dir: 647.504.5474
Business: 416.759.5453
Fax: 1.866.395.5385
759 Warden Avenue, Toronto, ON M1L 4B5

Neervely Welfare Association - Canada Board of Directors 2013-2014



Standing Left to Right: Mr.N. Gnanendran, Mr. P. Panchanathan, Mr. V. Jeyakanthan, Mr.S.Senthilnathan , Mr.T. Srinathan, Mr. R. Mohan

Seated Left to Right: Mrs. S. Sunitha , Mr.B. Pirabakaran , Mr.P. Jegan, Mr.K.Sasikumar , Mrs. S. Thanavathy

Absent: Mr.P. Sivananthan , Mr. V. Balachandiran, Mrs. T. Srikanthee



SOUTH ASIAN KARATE SCHOOL - TORONTO

MEMBER OF KARATE ONTARIO



- Yoga and Meditation
- Condition your body and mind
- Learn to focus your energy
- Increase self-confidence
- Develop self-discipline
- Protect yourself
- Participate in tournaments



Our student Participated at Karate Canada 2013 National Tournament

Learn Karate



R.Prabakaran
(4th Dan Black Belt)
Director & Founder

 www.southasiankarate.com
praba_rp@yahoo.com

416 993 7832 / 416 686 2361

● SCARBOROUGH ● DOWN TOWN ● ETOBICOKE

Karate Ontario Champions



நிகழ்ச்சி நிரல்

1. மௌன அஞ்சலி
2. மங்கள விளக்கேற்றல்
3. அரங்க நாயகன் திரு. s.k.kanthaiya master அவர்களின் பாத அர்ப்பணிப்பு விளக்கேற்றல்:
திரு.கந்தையா சுகுமாரன், திரு. பொன்னம்பலம் பத்மநாதன்
4. விநாயகர் துதி: செல்வி. நிவேதா கணேசையா
5. தமிழ் தாய் வாழ்த்து: செல்வி. மயூரி பிரபாகரன், செல்வி: சிந்து அன்பழகன்
6. கனேடிய தேசிய கீதம்: செல்வி. காயத்ரி சிங்கராயர்
7. சங்க கீதம்: செல்வி. தாமிரா நிமல்ராஜ்
8. வரவேற்பு நடனம்: "வணக்கத்தின் வாசலில் பூவானோம்"
நிருத்ய கலாலயம் ஆசிரியர் திருமதி. சிவசோதி கெங்காதரன் அவர்களின் மாணவிகள்.
9. பரத நாட்டியம்: கலைக்கோவில் நுன்கலைக்கலூரி திருமதி.வனிதா குகேந்திரனின் மாணவிகள்
செல்விகள். ஆரணி சுகந்தன், ஆரவி சுகந்தன்
10. வரவேற்பு உரை: மன்றத் தலைவர் திரு. பசுபதி ஜெகன்
11. நடனம்: " ஆனந்த நடனம் ஆடுவதேன் மயிலே"
சாந்தநாயகி நாட்டியக்கோயில் ஆசிரியர்: திருமதி. பூங்குழலி இளங்குமரன்.
12. பிரதம விருந்தினர் உரை: திரு. பொன்னம்பலம் பத்மநாதன்
13. வீணை இசை: வீணாலயா அதிபர் ஜெயந்தி இரத்தனம் அவர்களின் மாணவி ஆரவி குகதாசன்.
14. சிறப்பு விருந்தினர் உரை: திரு. சுகுமாரன் கந்தையா.
15. வாழையடி வாழை நூல் வெளியீடு: திரு. சின்னத்தம்பி பிறைகுடி.
16. சங்கீதம்: Shagithiya Fine Arts Ms. Canistia Gobwin's Students.
17. வயலின் இசை: பிருந்தா கானலயா இசைக்கல்லூரி ஆசிரியர்: திருமதி.ஹம்சதொனி சிங்கராஜா
அவர்களின் மாணவிகள்:
செல்வி. ஏனா பூலோகராஜா, செல்வி. சங்கவி ஸ்ரீநாதன்
18. பரிசளிப்பு விழா.
19. பரதநாட்டியம்: சதங்கை நர்த்தனாலய அதிபர். திரு. வாசு சின்னராசா
அவர்களின் மாணவிகள்.

இடைவேளை (இராப்போசனம்)

20. திரை இசை நடனம்
21. நன்றி உரை: செயலாளர் திரு. கணபதிப்பிள்ளை சசிசுமார்
22. குதி நடனம்: " ஆஜா நச்சே...."
செல்வி. காயத்ரி சிங்கராயர், செல்வி. கௌசிகா குணநேசன்
ஆக்கம்: ஆடற்கலைஞர் செல்வி. தர்சிகா சர்வேஸ்வரன்
23. நகைச்சுவை விருந்து: நகைச்சுவைமன்னன் திரு. சுரேஸ்ராஜா,
திரு. ரவி அச்சுதன்.
24. இசை நிகழ்ச்சி.





Custom Made Canadian Uniforms



Polo Fleece & Golf Shirts upto 50 Colors to choose from

Non-Peel | Heavy Duty | Canadian Made | Embroidery



Call to Order
416.577.7757

Amma

Trophies & Awards

416-577-7757

S.Sureshrajah

www.ammatrophy.com

AMMA MONEY TRANSFER

The fastest way to send money worldwide

<p>India:</p> <ul style="list-style-type: none"> •Madras •Trichy •Madurai •Pandichchery •Rameswaram 	<p>Asia:</p> <ul style="list-style-type: none"> •Malaysia •Singapore <p>Australia</p>	<p>Sri Lanka:</p> <ul style="list-style-type: none"> •Colombo •Vavuniya •Jaffna •Trincomalee •Batticaloo •Mannar •Point Pedro •Nelliyady
--	---	--

Europe:

- London
- France
- Germany
- Swiss

North America:

- USA
- Canada

Home delivery

416-577-7757
416-267-0111

ammatrophy@gmail.com

S. Sureshrajah
AMMA



Message from a Past President

It is with great pleasure that I extend my sincere best wishes to the members, well wishers of our Neervely Welfare Association Canada on its 15th Anniversary and 9th Cultural Event & Dinner today the January 11, 2014. Our Association activities are highly commendable, specially for assisting educational institutions back at home. This is made possible by the financial support of our members. Our association is a not for profit organisation and hence this continued support is very essential and is much appreciated. I am sure that this unfailing support and fervour of yours will take us forward for many more years to come.

The strength of an organization depends not only on the members but also in maintaining a balanced Budget. In order to benefit the latter, let us all unite to preserve and sustain what is ours. Our Association is in its fifteenth year of existence and most of our members are now Canadian Citizens. Therefore it is our bounden duty of every citizen to assist organisations such as Sick Kids of Toronto, Canadian Red Cross etc.

To keep our association strong, let us all continue to adhere democratic principles.

I congratulate everyone involved in organizing this annual event and publishing the souvenir VaalaiyAdi Vaalai. Wish you all the best of luck in future events & endeavours.

May God bless you all and wish you a Happy New Year 2014 with enduring PEACE.

Yours Truly,



P.Pathmanathan

Neervely Welfare Association Canada.

Date: January 11, 2014



1 SJ AUTO

1 எஸ்ஜெ ஓட்டோ
Complete Maintenance
UNIT # 11 416 755-0010

Jegan/John
Complete Maintenance

151 Nuntucket BLVD. Unit 11 Scarborough ON (Kennedy/Munham)
Garage: 416 755 0010 - Cell: 647 281 7500

உங்கள் சகல தேவைகளையும் நிறைவு செய்ய

Foreign • Domestic

All Makes & Models

- Engines • Air Conditioning • Transmissions
- Radiators • Batteries • Brakes • Tune-Ups
- Clutches • Computer Diagnostics

"Your One Stop
Service Center"
Full Service
Shop

Pilot Program



**அமரர் தியாகராஜா
சிறீதரன்**

அமரர் தியாகராஜா சிறீதரன்
ஞாபகாந்தமாக, ஒரு
பல்கலைக்கழக மாணவருக்கான
உதவித் தொகையை July 2013 -
July 2014 வரையும்
வழங்குகின்றனர். அமரர்
தியாகராஜா சிறீதரன் அவர்களை
அவரின் குடும்பத்தினர் நினைவு
கூறுகின்றனர். அன்னாருக்கும்
அவரது குடும்பத்தினருக்கும் நாம்
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.



**அமரர் தம்பையா
பசுபதி**

அமரர் தம்பையா பசுபதி
ஞாபகாந்தமாக, ஒரு
பல்கலைக்கழக மாணவருக்கான
உதவித் தொகையை July 2013 -
July 2014 வரையும்
வழங்குகின்றனர். அமரர் தம்பையா
பசுபதி அவர்களை அவரின்
குடும்பத்தினர் நினைவு
கூறுகின்றனர். அன்னாருக்கும்
அவரது குடும்பத்தினருக்கும் நாம்
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இது ஒரு Pilot Program, மேலும் பல மாணவர்கள் உதவித் தொகையை எதிர்பார்த்து இருப்பதால், நீங்களும் பங்கேற்க விரும்பினால் எமது செயற்குழுவுடன் தொடர்பு கொள்ளுங்கள்.



**நீர்வேலியின் அகைத்து இடங்களினதும்
செய்திகளை உடனுக்குடன் அநிய எம்முடன்
இணைந்திருங்கள்**

www.newneervely.com

Neervely Srilanka 0776621745

உங்களினதும்

உங்கள்

பிள்ளைகளினதும் பிறந்ததினம் மற்றும்
திருமணநிறைவுநாள் என்பவற்றை

எமது இணையத்தில்

பிரசுரிக்கவிரும்புகிறீர்களா ?

தொடர்புகளுக்கு

flashnetsasi@gmail.com

**உங்கள் வியாபார நிலையங்கள் பொதுஅமைப்புகள்
கிராமத்து இணையத்தளங்கள் மற்றும் தனிப்பட்ட
இணையத்தளங்கள் எப்பவற்றிற்கு
இணையத்தளங்கள் வடிவமைத்துக்கொடுக்கப்படும்**

**உங்கள் இணையத்தளங்கள் updation இன்றி
பராமரிப்பு இன்றி காணப்படுவதால்
கவலையடைகிறீர்களா? கவலையை விடுங்கள்
மிகக்குறைந்த மாதாந்தக்கட்டணத்தில்
நாம் செய்துதருகிறோம்**



அத்தியார் இந்துக் கல்லூரி பரிசளிப்பு அன்பளிப்பு நிதி - 2013 பற்றுச்சீட்டு



ATTIAAR HINDU COLLEGE அத்தியார் இந்துக் கல்லூரி

நீர்வேலி,
யாழ்ப்பாணம்.

Neervely,
Jaffna.

T. P. No.: 021 223 0499

Fax: 021 223 0499

e-mail: ahcn29@gmail.com

22.10.2013

தலைவர்

நீர்வேலி நலன்புரிச் சங்கம்,

கனடா.

அன்புடையார்,

பரிசளிப்பு அன்பளிப்பு நிதி-2013

தாங்கள் எமது பாடசாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு ஒவ்வொரு வருடமும் நிதி அன்பளிப்பு வழங்கி வருவதை பாடசாலை சமூகம் நன்றியுணர்வுடன் நினைவு சூக்கின்றது. அந்த வகையில் இந்த வருடமும் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ரூபா நாற்பதாயிரம் (40,000.00) தந்ததவியமைக்கு தங்களுக்கும், தங்கள் சங்கத்தைச் சார்ந்த ஏனைய அங்கத்தவர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தாங்கள் வழங்கிய இவ் நிதி மூலம் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தடன் அன்பளிப்பு பணத்திற்கான பற்றுச்சீட்டும் இணைக்கப்பட்டுள்ளது.



S. Pathmanathan
அதிபர்

S. Pathmanathan
Principal
J/Attiaar Hindu College
Neervely.



வாழையடி வாழை 2013

நீர்வேலி நவம்பர் சங்கம் - கனடா

Duty is ours!

Success is Yours!



ஒன்ராறியோ நுண்கலைக் கூடம் Ontario Academy of Fine Arts


1ம் வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை
அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் நிர்வாகத்தில்
ஒன்ராறியோ பாடத்திட்டத்திற்கமைய தராதரம் பெற்ற ஆசிரியர்களினால்
கலையுடன் கல்வியும் இணைத்து நடாத்தப்படுகின்றது.

1ம் வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை



Ontario Academy of Fine Arts

- Vocal
- Veena
- Flute
- Violin
- Ghatam
- Mrudhangam
- Tabla
- Bharathanatyam
- Keyboarding
- Piano
- Guitar
- Drum



Ontario Academy of Science

- Math
- Science
- English(E.S.L)
- English(Regular)
- Physics
- Biology
- Chemistry
- Accounting

Summer Camp
Full Time
July - August
Grade 1 Grade 8

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
சங்கர் அல்லது மோகன்

FOR MORE INFO, PLEASE CALL 416-609-8314 / 647-403-8314
880 ELLESMERE ROAD, #203B, SCARBOROUGH, ON. M1P 2W6
WWW.OAFA96.COM E-MAIL: oafa96@gmail.com
Above Hopper Hut



**நீர்வேலி தெற்கு பாலர் புகல் விடுத்க்கு நீர்வேலி நலன்புரி
சங்கத்தின் இடாக மாதாந்தம் இணவுக்காக
நன்கொடை செய்பவர்களின் பெயர் வ்பரம்**

January	(2009-Present)
February	(2009-Present)
March	(2009-Present)
April	(2009-Present)
May	(2009-Present)
June	(2009-Present)
July	(2009-Present)
August	(2009-Present)
September	(2009-Present)
October	(2009-Present)
November	(2009-2012)
December	(2009-Present)

வாசுகி கணபதிப்பிள்ளை
அகிலன் சிவபாலன்
ஜெகன் பசுபதி
கிரிதரன் இராசேஸ்வரன்
அசோகமலர் தளையசிங்கம்
சர்மி சர்வானந்தம்
சயிறா செல்வராசா
ஞானேந்திரன் நமசிவாயம்
மாலதி ஜெகநாதன்
பஞ்சநாதன் பொன்னையா
சுகந்தன் கனகசபேசன்
ஸ்ரீநாதன் தியாகராசா

November	(2013-Present)
-----------------	-----------------------

பத்மநாதன் பொன்னம்பலம்

**நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதிக்கு நீர்வேலி நலன்புரி சங்கத்தின் இடமாக
மாதாந்தும் இணவுக்காக நன்கொடை செய்பவர்களின் பற்றுச்சீட்டு**

Estd.: 08/07/1956



பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013

திரு/திருமதி தியாகராசா ஸ்ரீநாதன்
கனடா.

அன்புடையீ,

அன்பளிப்புபணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து ஐந்தாறு (ரூபா 12500 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிக்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி




THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CRECHE

Estd.: 08/07/1956



பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013

திரு/திருமதி கணபதிப்பிள்ளை வாககி
கனடா.

அன்புடையீ,

அன்பளிப்புபணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து முந்தாற்று முப்பத்தி மூன்று (ரூபா 12333 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிக்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி




THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CRECHE

Estd.: 08/07/1956



பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013


திரு/திருமதி சிவாலன் அகிலன்
கனடா.

அன்புடையீ,

அன்பளிப்புபணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து முந்தாற்று முப்பத்தி மூன்று (ரூபா 12333 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிக்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CRECHE

Estd.: 08/07/1956



பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013

திரு/திருமதி பகபதி ஜெகன்
கனடா.

அன்புடையீ,

அன்பளிப்புபணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து முந்தாற்று முப்பத்தி ஐந்து (ரூபா 12335 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிக்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி




THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CRECHE



நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதிக்கு நீர்வேலி நலன்புரி சங்கத்தின் இடமாக மாதாந்தும் இணவுக்காக நன்கொடை செய்பவர்களின் பற்றுச்சீட்டு

Estd.: 08/07/1956

பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013

திரு/திருமதி இராசேஸ்வரன் கிரிநாதன்,
கனடா.

அன்புடையீர்,
அன்பளிப்புப்பணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து ஐந்துநூறு (ரூபா 12500 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிற்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

 பொருளாளர்  தலைவர்

THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CIRCLE

Estd.: 08/07/1956

பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013

திரு/திருமதி தளையசிங்கம் அசோகமலர்,
கனடா.

அன்புடையீர்,
அன்பளிப்புப்பணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து ஐந்துநூறு (ரூபா 12500 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிற்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

 பொருளாளர்  தலைவர்

THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CIRCLE

Estd.: 08/07/1956

பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.


15.08.2013

திரு/திருமதி சர்வாணந்தன் சர்மி
கனடா.

அன்புடையீர்,
அன்பளிப்புப்பணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து முந்நூற்று முப்பத்தி மூன்று (ரூபா 12333 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிற்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

 பொருளாளர்  தலைவர்

THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CIRCLE

Estd.: 08/07/1956

பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013

திரு/திருமதி செல்வராசா சயிறா
கனடா.

அன்புடையீர்,
அன்பளிப்புப்பணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து முந்நூற்று முப்பத்தி மூன்று (ரூபா 12333 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிற்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

 பொருளாளர்  தலைவர்

THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CIRCLE

**நீர்வேலி தெற்கு பாலர் பகல் விடுதிக்கு நீர்வேலி நலன்புரி சங்கத்தின் இடமாக
மாதாந்தும் இணவுக்காக நன்கொடை செய்பவர்களின் பற்றுச்சீட்டு**

Estd.: 08/07/1956



பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013

திரு/திருமதி நமசிவாயம் ஞானேந்திரன்
கனடா.

அன்புடையீ,

அன்பளிப்புப்பணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து ஐந்தாறு (ரூபா 12500 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிற்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி




THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CHOLTA

Estd.: 08/07/1956



பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013

திரு/திருமதி ஜெகநாதன் மாலதி
கனடா.

அன்புடையீ,

அன்பளிப்புப்பணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து முத்தாற்று முப்பத்தி மூன்று (ரூபா 12333 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிற்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி




THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CHOLTA

Estd.: 08/07/1956



பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013

திரு/திருமதி பொன்னையா பஞ்சநாதன்,
கனடா.

அன்புடையீ,

அன்பளிப்புப்பணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து ஐந்தாறு (ரூபா 12500 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிற்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி




THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CHOLTA

Estd.: 08/07/1956



பாலர் பகல் விடுதி, நீர்வேலி.
Creche, Neervely.
சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.
The Community Welfare League, Neervely.

15.08.2013



திரு/திருமதி கனகசபேசன் சுசந்தன்,
கனடா.

அன்புடையீ,

அன்பளிப்புப்பணம் பெற்றுக் கொண்டமை

தங்களால் நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா ஊடாக மேற்படி பாலர் பகல் விடுதிக்கு வழங்கிய ரூபா பன்னிரண்டாயிரத்து ஐந்தாறு (ரூபா 12500 .00) ஐ பெற்றுக் கொண்டோம். இவற்றிற்கான பற்றுச்சீட்டினை நீர்வேலி நலன்புரிச்சங்கம், கனடா விற்கு அனுப்பிவைத்துள்ளோம். தங்களால் வழங்கப்படும் இவ் உதவியினால் எமது பிரதேச பாலகர்களை ஆரோக்கியமானவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க முடிகின்றது. மேலும் தங்கள் பிறந்த மண் மீதுள்ள பற்றுக்கும், பாலப்பகல் விடுதி வளர்ச்சி மீது கொண்ட கரிசனைக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


நன்றி


THE COMMUNITY WELFARE LEAGUE
NEERVELY
NEERVELY CHOLTA



Spot the Differences Part 1



Spot 5 Differences



Spot 5 Differences

Sudoku For Kids

		8	3	2			1	5
5								3
					9			8
			5	1	6			
2			7					4
		4	6	9				
1			2					
8								7
6	7			8	5	2		

Sudoku 1

See Page
58 For
Solution

		5	7	8			1	3
				6				
	8						6	7
	2	6	5					3
8								4
3					8	5	2	
	6	7						5
				4				
	3	2		5	9	8		

Sudoku 2



Spot the Differences Part 2



Can you spot the 15 differences ?

Sudoku For Kids Solution

7	6	8	3	2	4	9	1	5
5	2	9	7	1	8	4	6	3
4	3	1	5	6	9	7	2	8
9	8	7	4	5	1	6	3	2
2	1	6	8	7	3	5	9	4
3	5	4	6	9	2	8	7	1
1	9	5	2	4	7	3	8	6
8	4	2	9	3	6	1	5	7
6	7	3	1	8	5	2	4	9

Sudoku 1

6	4	5	7	8	2	1	3	9
7	9	1	3	6	5	2	4	8
2	8	3	4	9	1	6	7	5
1	2	6	5	7	4	9	8	3
8	5	9	2	3	6	7	1	4
3	7	4	9	1	8	5	2	6
9	6	7	8	2	3	4	5	1
5	1	8	6	4	7	3	9	2
4	3	2	1	5	9	8	6	7

Sudoku 2

சிவில் சமூகமும்

நீதியும்



செ. விக்னேஸ்வரமூர்த்தி

சிவில் இலங்கைச் சமாதான நீதிவான்.

சிரச சிங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்.

இணைப்பாறிய நீதிமன்றப் பதிவாளர்.

மனித வாழ்வியலில் நீதியும், சமூகமும் ஒன்றில் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. மனிதனை நல்லவனாகவோ, வல்லவனாகவோ, தீயவனாகவோ உருவாக்குவது அதன் அடித்தளமாகும். ஆங்கிலேயர் எமது நாட்டை ஆண்டுவிட்டுச் சென்ற காலத்தில், நீதி முதல் சகல பாடங்களையும் ஆங்கிலத்தில் படித்தவர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் செல்வந்தர்களாகவும் உருவாகினார்கள். புடிக்காதவர்கள் சமூகத்தின் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவர்களினைக் குறைவாக மதிக்கப்பட்ட காலமது. இக் காலம் தான் எம்மவர்களின் பொற்காலம் என்றால் மிகையாது. இதனைக் கண்டும் பார்த்தும் சகிக்க இயலாத வசதி படைத்த எம்மவர்களின் ஒரு சாரார் பற் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழப்பெற்றபட்டனர். இவர்களில் வசதி படைத்த நாட்டிற்குச் சென்றடைந்தோர் தமது சொந்த நாட்டினை மறக்கவோ, மதிக்கவோ தவறுவதில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் எமது சமுதாயத்தின் கலாச்சாரத்தினையம் பாரம்பரிய நடைமுறைகளினையம் சற்றும் மாற்றாது, புலம் பெயர்ந்த நாடுகளிற் சிறு சிறு யாழ்ப்பாணத்தினை அமைத்தனர். இதனை அந் நாடுகளிற்கு நேரில் சென்று கண்டும் பார்த்தும் அறிந்தவர்களுக்கு அதன் அருமை, பெருமை நன்கு விளங்கும். அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் தெரியப்படுத்தவும் தவறுவதில்லை. ஆனால் எதிர் காலச் சந்ததியினர் குறிப்பாக பலம் பெயர் நாடுகளில் உள்ளோர் எமது சொந்த நாட்டினைப் பற்றிச் சிந்திப்பார்களா? ஏன்பது தான் கவலையாகின்றது.

நீதிவேண்டி நீதிமன்றம் செல்பவர்களுக்கு அங்கு நீதிதேவதையின் தராசு சமநிலைமாறாது இருக்க வேண்டும் என்பது என்பதே யதார்த்தமாகும். குற்றம் செய்வோரைத் தண்டிக்கவும், காப்பாற்றவும். சட்ட நுணுக்கங்கள் ஆக்கப்பட்டுள்ளன. இச் சட்டங்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்தும் கொள்கிறார்கள். “இளநீர் குடித்தவன் இருக்க கோம்பை சூப்பியவன் பிடிபட்டான்” என்பது எமது நாட்டுப் பழமொழியாகும். இதனால் சமூகத்தில் சட்டங்கள் பெருக வாய்ப்புக்கள் அதிகம்.

சிவில் சமூகத்திற்கும், நீதிமன்றிற்கும் இடையே வழக்கறிஞர்கள் தொழிலாற்றுகின்றனர். பெரும்பாலான வழக்குகளில் வழக்கறிஞர் இன்றி பொதுமக்கள் நேரில் தமது வழக்கை நீதிமன்றில் வாதாடத் தடைகள் அதிகம். ஆனால் சாதாரண வழக்கங்களில் சட்ட விளக்கமுள்ளவர்கள் வாதாட வந்தாலும் சில பல அவமதிப்புகளுக்கு மத்தியில் தான் வாதாட முடியும். நீதிமன்றங்களின் கட்சிக்காரர்களின் பேச்சு நீதிபதிக்கு எடுபடமாட்டாது. வழக்கறிஞர்கள் சொல்வது தான் ஏற்கப்படும். இதில் பாதிப்பு உருவாகும் உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது. தமது வழக்கின் நோக்கமும் மூலதத்துவமும் கட்சிக்காரருக்கத் தெரியும். அவர் வழக்கறிஞரிடம் சென்று வழக்குத் தாக்கல் செய்தால் வழக்கறிஞர் முழுமையாக அதனைச் செவிமடுக்காது, வழக்கின் கருவூலத்தினை அரைகுறையாக விளங்கிக் கொண்டு வழக்கினை நடாத்துவர். இதனைக் கண்டு கட்சிக்காரர் திருத்த முற்பட்டாலும் இது முழுமைப்படாது.

Fortune Computers

BUILD YOUR DREAM SYSTEM TODAY!

LCD MONITORS

HEADSETS

SPEAKERS

MICE

KEYBOARDS

MEMORY

VIDEO CARDS

HARD DRIVES

PROCESSORS

MOTHERBOARDS

THE COOLEST DESKTOP TOWERS

Your Friendly Computer Store

Find All The Leading Brands Here



All logos and trademark are copyright and the property their respective cZ.

www.fortunecomputer.com

**3331 MARKHAM ROAD UNIT # 102
SCARBOROUGH, ONTARIO
416-335-3433**

ஆதனால் வழக்கின் நோக்கம் மாறுபட்டு அதன் தீர்ப்பும் பாதகமான அமையலாம். இது போல எத்தனையோ உதாரணங்களினைப் பட்டியலிடலாம்.



வழக்கினை நீதிமன்றில் தாக்கல் செய்யும் பொழுது வழக்கறிஞர்கள் வசூலிக்கும் தொகையோ ஒரு சுமை. ஒவ்வொரு தவணைக்கும் வழக்கறிஞர், சிரேஸ்டர் வழக்கறிஞர், நீதிமன்றச் செலவுகள், வாகனம் என்று பல செலவுகள் உண்டு. இப்படியாக அவர்கள் வழக்கு என்று சென்று வங்கிரோத்து நிலையடைகின்றார்கள். சில வசதி படைத்தவர்கள் கூட இவற்றினால் படும் வேதனைகளை அனுபவ ரீதியாக பார்த்து நானும் கலங்குவதுண்டு. இதனை விட மனிதர் நேரம் பொன் பொன்றது. நீண்ட காலம் 20, 30, 40 வருடங்கள் வரை பல வழக்குகள் தொடர்வதனை நான் கண்டு ஆச்சரியப்படுவதுண்டு.

இன்றைய வடமாகாண முதலமைச்சரும் முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதியுமாகிய விக்னேஸ்வரன் எமது மல்லாகம் நீதிமன்றில் கடமையாற்றியவர். இவருக்கு 2002 ம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியானதைப் பாராட்டி, நான் மல்லாகம் நீதிமன்றில் நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றிய பொழுது விழா ஒழுங்கு செய்தோம். அன்று அவர் உரையாற்றும் பொழுது வழக்கறிஞர்கள் தம்மிடம் வரும் கட்சிக்காரர்களிடம் மனச்சாட்சிக்கும் நீதிக்கும் மாறாக பெரும் தொகைப் பணத்தினை வசூலிக்கலாகாது என்பதற்கு யதார்த்தரீதியான ஓர் உதாரணத்தினை எடுத்துக்காட்டினார். " வழக்கறிஞர் தெழில் உருவாகிய காலத்தில் அவர்கள் அணியும் கறுத்தக் கோட்டின் பின்புறம் ஓர் பொக்கற் இருப்பது வழக்கம். அவர்களது கட்சிக்காரர்களால் கொடுக்கப்படும் வெகுமதி அந்நேரத்தில் அறியப்படக்கூடாது என்பதே அதன் நோக்கமாகும்." நீதிதேவதை தர்ம தேவதைக்கு ஒப்பானவர் என்பதனால் நீதிதேவதைக்கு சேவைபுரிவோர் தர்ம நோக்கில் பணம் வசூலிக்கவும், நடக்கவும் வேண்டும் என்பது தான் நீதிச் சமூகத்தின் கடமையாகும்.

கர்நாடக இசையாளர்களால் ஆரம்ப காலத்தில் சினிமாப்படம் தொடங்கியது. கர்நாடக இசையினை அறியாத படியாதவரும் பாமரரும் அதில் பெரிதாக ஈடுபாடு கொள்ளவில்லை. ஆதனால் சினிமாவின் புகழ் அன்று பிரபல்யம் அடையவில்லை. அதன் தோல்வியினைச் சகிக்க முடியாத சினிமாத் துறையினர் சினிமாவினைப் புதிய மாற்றத்துடன் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையச் செய்வதற்கு ஆராய்ச்சியிலீடுபட்டு தீவிரமாகச் செயல்பட்டனர். அதன் பலன் கர்நாடக இசையினை மெல்லிசையாக மாற்றி வெற்றி கண்டனர். கர்நாடக இசையினை ரசிக்க முடியாத மக்கள் மெல்லிசையினை ரசிக்க விரும்பினர். படியாதவரும் பாமரரும் கூட நடிக்கவும், பாடவும் வாய்ப்புக் கிட்டியது. ஆதனால்த் தான் இன்றைய சினிமா இன்றி மனித வாழ்வு இல்லை என்னுமளவிற்கு வான் புகழ் பெற்றுள்ளது.

இதே போல நீதித்துறையும் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் எனில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டும். சட்ட சிக்கலற்ற சாதாரண வழக்குகளில் வழக்கறிஞர் இன்றியும், பெரும் செலவுகள் இன்றியும் நடாத்தக் கூடிய ஓர் நவீன நீதிமன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.


இதில் நீதிமன்ற சாபக்கேடான தவணை கேட்கும் வாய்ப்பில்லாத நிலை உருவாக வேண்டும். அதனால் நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகள் யாவும் மிகக் குறுகிய காலத்தில் முடிவு பெற்றுவிடும். வறுமை நிலையுள்ளவர்களும் நீதிமன்றின் படியேறி நீதிதேவதையினத் தரிசிக்கும் நிலை உருவாகும். நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் நீண்டகால வழக்குகளின் சுமையம் படிப்படியாகக் குறையும். ஏன் வழக்கறிஞர்களினுடனும் பெரும் செலவிலும் நடாத்தப்படும் பெரிய வழக்குகளில் கூட இவ் உதாரணம் ஓர் தாக்கத்தினை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உருவாகும்.



நீதிமன்றம்

அதனால் மக்கள் மத்தியில் நீதித்துறையின் கௌரவம் பெருகும். இதுவே சிவில் சமூகத்திற்கும் நீதிக்கும் இடையில் ஏற்படும் புரட்சியமாகும்.

செ. விக்னேஸ்வரமூர்த்தி
அகில இலங்கைச் சமாதான நீதிவான்.
அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்.
இளைப்பாறிய நீதிமன்றப் பதிவாளர்.



ஓன்றிணைந்து சமூகத்தினை உருவாக்குவோம்

ந. சீவசுரன்
வீர்வுரைப்பாளர்
மெய்யியல்துறை
யாழ் - பல்கலைக்கழகம்



இலங்கையினைப் பொறுத்தவரையில் நீண்ட யுத்தத்திற்குப் பின் சமாதானத்தினையும் ஐக்கியத்தினையும், ஜனநாயகத்தினையும் பொருளாதார முன்னேற்றத்தினையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவல் அனைவரிடத்தும் எண்ணக்கருவடிவில் காணப்பட்டிருக்கின்ற பொழுதிலும் அதனை செயற்பாட்டளவில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றால் போல் இன்றைய சமூகம் காணப்படவில்லை. இன்று இலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பொழுதிலும் மனிதனது இருப்பிற்கு கடும் அச்சுறுத்தல் காணப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. கௌரவத்துடனும் நின்மதியுடனும் தொடர்ச்சியாக உயிர் வாழ்வதற்கு மிகவும் போராடிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களின் இருப்பிற்கும் ஏன் தனது இருப்பிற்கும் கூட குந்தகம் விளைவிப்பவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம். வருமானத்தில் சமநிலையற்ற தன்மை, வேலையற்ற வீதம் தொடர்ச்சியாக உயர்வாக இருத்தல், வறுமை, புறக் காரணிகளினால் நாட்டின் பொருளாதாரத்தில் நெருக்கடி, லஞ்ச ஊழல் அதிகரிப்பு போன்ற செயற்பாடுகள் நாட்டின் அபிவிருத்திக்குப் பாதகமாக அமைகின்றது. உதாரணமாக வரையறுக்கப்பட்ட வளங்களினை தூரநோக்கு சிந்தனையின்றி நாம் பயன்படுத்தமுனைவது பல்வேறுபட்ட பிரச்சனைகளினை உருவாக்குகின்றது. குறிப்பாக சூழலியல் பிரச்சனை, காலநிலை மாற்றம், வருமான ஏற்றத்தாழ்வு, வறுமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் ஒரு சமூகத்தில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனை அறியாது இருத்தலாகும். ஒரு சமூகத்தில் தானும் வாழ்ந்து மற்றவர்களினையும் வாழ வைத்து ஒன்றுபட்ட சமுதாயத்தினை உருவாக்கி எதிர்கால சமுதாயத்திற்கு ஓர் வழிகாட்டியாக இன்றைய சமூகம் விளங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தவே இக்கட்டுரை அமைய இருக்கின்றது.

ஓன்றிணைந்த சமூகம் என்பது ஒரு நாட்டில் வாழும் மக்களிடையே எந்தவித வேறுபாடுகளும் இன்றி குறிப்பாக இன ரீதியாகவோ, பால் ரீதியாகவோ, வகுப்பு அல்லது சாதி ரீதியாகவோ, அல்லது சந்ததி ரீதியாகவோ, அல்லது புவியல் சார் இடப்பரப்பு ரீதியாகவோ வேறுபாடு காட்டாது அனைவருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்பட்டு ஒவ்வொருவருடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு அவர்களுக்குரிய சமூகப் பொறுப்புக்கள் அந்தஸ்தினை மதித்து சமூகத்தில் உள்ள அனைவரினது பங்களிப்பினூடாக நாட்டின் நிலைத்தகு அபிவிருத்தி, நீடித்த சமாதானம் பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்தலாகும். இவ் ஒன்றிணைந்த சமூகத்தில் அனைவரும் சமத்துவம் உடையவர்கள்.



www.Neervely.ca

Get the latest updates about Neervely Welfare Association - Canada

@

www.Neervely.ca

Now Revamped for iPhone, iPad & Android devices.

We are also on your favourite Social Media Sites.



www.facebook.com/NeervelyWelfare



www.twitter.com/NeervelyWelfare



www.youtube.com/user/NeervelyWelfare

Our Website is visited by Web Surfers from 56 countries around the World



கௌரவத்துடன் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்னும் அடிப்படையில் சமூகப், பொருளாதார, பண்பாட்டு, அரசியல் சார்ந்த விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்குரிய சூழலினை உருவாக்கம் செயன்முறை காணப்படும். இந்தச் செயல்பாடானது ஒவ்வொருவருக்கிடையில் பரஸ்பர நம்பிக்கைத் தன்மையினையும் விசுவாசத்தினையும் உருவாக்கும் அதேவேளை ஒவ்வொருவருக்கும் சமூகத்தில் தமது கடமை, பொறுப்புணர்வு என்பவற்றை வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கும் அதேவேளை இச் சமூகமானது நிலையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நீதியானதாகவும், சகிப்புத் தன்மை கூடியதாகவும், பன்மைத்துவத்தினை மதிக்கக் கூடியதாகவும் அனைவரிற்கும் சம சந்தர்ப்பம் வழங்குவதாகவும் சமூகத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் அனைவரும் பங்கு கொள்ளக் கூடியதாகவும் காணப்படும். குறிப்பாக அங்கவீனமானவர்களும் விழிப்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களையும் உள்ளடக்கி இருக்கும். இவ்வாறான ஓர் சமூகத்தினை உருவாக்க வேண்டுமாயின் ஒவ்வொரு பிரச்சனைகளின் வடிவங்களினையும் மிக ஆழமானதாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான நிலை உருவாகுமானால் வறுமையில் வாடுபவர்களும், வாய்ப்புகள் அற்றவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் பயன்பெறுவார்கள். குறிப்பாக விசேட தேவை உடையவர்களினைக் கனம் பண்ணுதல், போரினாலோ அல்லது வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்களினை அரவணைத்தல், ஜனநாயகத்தில் அனைவரினையும் கலந்துகொள்ளச் செய்தல், சட்டத்தின் ஆட்சியினை மதித்தல் அத்துடன் சமத்துவம் அற்ற தன்மையினைக் குறைத்தல் நெகிழ்ச்சித்தன்மை, சகிப்புத்தன்மை இயல்புடையதாக இச் சமூகம் அமைந்திருக்கும். மாறாக சமூக ஒருங்கிணைவு பாதிக்கப்பட்டால் சமூக உடைவுகளும், பிளவுகளும், வன்முறைகளும் உருவாகும். வேறுபடுத்தப்பட்டு பார்க்கும் மனப்பாங்கு, சமத்துவமற்ற தன்மைகள், தனிப்பட்டவர்கள் குடும்பம் சமூகம் போன்றவற்றில் பழி தீர்க்கும் நடத்தை உருவாகும்.

இவ்வாறான சமூகத்தினை உருவாக்குவதற்கு சிறந்த தலைமைத்துவத்தினை கட்டியமைக்க வேண்டும். சிறந்த தலைமைத்துவமானது ஒன்றிணைந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையானது. தலைமைத்துவமானது தனித்து சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோ அல்லது மக்களில் இருந்து விலகி இருப்பதோ அல்ல மாறாக சமூகத்துடன் திறந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அவர்களின் குறைகளைக் கேட்பதனூடாக நாட்டின் நல்லாட்சிக்கு சிறந்த திட்டங்களினை நடைமுறைப்படுத்துவதாக இருக்க வேண்டும். அத்துடன் கொள்கை வகுப்பிலும் திட்டங்களினை நடைமுறைப்படுத்துவதிலும் அனைவரின் சம்மதத்தினைப் பெற்றுக் கொள்வதுடன் அது வெளிப்படைத் தன்மையானதாகவோ பொறுப்புணர்வுடன் செயல்படக் கூடியதாக அமைய வேண்டும்.

ஒன்றிணைந்த சமூகம் என்ற எண்ணக்கருவானது அடிப்படையில் மனித உரிமைப் பெறுமானத்திலேயே தங்கியுள்ளது. அதாவது எல்லா மனிதர்களும் சுதந்திரமாகவே பிறக்கின்றார்கள் அவர்கள் உரிமையிலும் கௌரவத்திலும் சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களிற்கிடையில் உயர்வு தாழ்வோ அல்லது ஆண்டான் அடிமை என்ற வேறுபாடோ கிடையாது. மாறாக ஒவ்வொருவரும் சமூகத்தில் உள்ள மற்றவர்கள் தமது சகோதரர்கள் என்ற மனப்பாங்கில் நடந்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் எந்தவித பாகுபாடுகளும் இன்றி அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் செயல்பாடுகளில் செயல்படுவதுடன் ஒன்றிணைந்த முயற்சியால்மட்டுமே அபிவிருத்தி எட்டப்படும்.

ந. சீவகரன்
வீர்வுரையாளர்
மெய்யியல் துறை
யாழ் - பல்கலைக்கழகம்



சிறுவர்களின் முழுமையான விருத்திக்குச் சவாலாக உள்ள தொலைக்காட்சிப் பாவனை



Author: Menaka Sivakaran
Lecturer in Psychology at University of Jaffna

இன்றைய காலத்தில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியினால் பல்வேறுபட்ட நன்மைகளை மக்கள் அனுபவித்து வந்திருந்தாலும் மறுபக்கத்தில் அதன் அபரிமிதமான வளர்ச்சி மனிதர்களின் உடல் உள நலத்திற்குச் சவாலாக விளங்குவதுடன் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்குச் சவாலாக உள்ளது என்பதனை யாரும் மறுக்க முடியாது. இந்த சவாலினை ஆரோக்கிய பூர்வமாக அணுகவேண்டியது நம் எல்லோரதும் கடமை. நாளை தலைவர்களாக உருவாக இருக்கும் நம் சிறார்களை பயன்தரும் முத்துக்களாகப் படைக்கப்பட வேண்டிய தலையாய கடமை நம் எல்லோரிடத்திலும் விடப்பட்டள்ளது. எனவே நவீன தகவல் தொழில்நுட்ப ஊடகங்களில் தொலைக்காட்சிப் பாவனை எவ்வாறு எமது எதிர்காலச் சிற்பிகளான சிறுவர்களின் உளநலனைப் பாதிக்கின்றது அப்பாதிப்புக்களின் பிடியில் இருந்து எவ்வாறு எம் சிறுவர்களினை மீட்டெடுக்கலாம் என்பது தொடர்பாகவே இந்த கட்டுரை எடுத்துக் கூறவுள்ளது.

இன்றைய காலத்தில் தொலைக்காட்சியானது மக்களை தன் வலையினுள் சிக்க வைத்து அடிமைப்படுத்தியுள்ளது என்பது பல்வேறு சமூக ஆர்வலர்களினதும் கருத்து. இதனால்தான் மூலைமுடுக்குகளில் எல்லாம் டிஸ் அன்ரனாக்களையும் கேபிள் ரீவி நிலையங்களையும் நாம் பார்க்க கூடியதாக உள்ளது. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் சிறுவர்களின் இலக்கு வைத்து 24 மணித்தியாலங்களும் நிகழ்ச்சிகளின் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான தொலைக்காட்சிச் சனல்கள் சிறுவர்களின் கவனத்தைப் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுத்து வழங்குகின்றன. இதனால்தான் சிறுவர்கள் இச் சனல்களிற்கு அடிமைப்படுகின்றனர். ஒருநாளைக்கு ஏறத்தாழ 3-4 மணித்தியாலங்கள் வரை சிறுவர்கள் தொலைக்காட்சியுடன் இணைந்திருக்கிறார்கள். இந்நிலையானது சிறுவர்கள் மத்தியில் பல்வேறு உடல், உள, சமூக ரீதியாக பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி இவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியின் தடை செய்கின்றன என உளவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான முறையில் தமது பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு தமது சிறுவர்களின் ஒவ்வொரு நடத்தை தொடர்பிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும். இந்தத் தொனிப் பொருளின் அடிப்படையாக வைத்தே இவ்வருடத்திற்கான சிறுவர் தினமும் கொண்டாடப்படுகின்றது.



சிறுவர்களின் முதல் ஐந்து வருடங்களும் அவர்கள் விருத்திக் காலத்தில் மிகவும் முக்கியமான பருவங்களாகும். இந்தக்காலத்திலேயே சிறுவர்கள் பெரும்பாலும் பல்வேறு நடத்தைகளை அதாவது பழக்கவழக்கங்களின் மனஎழுச்சிகளின் பெற்றுக்கொள்ளுகின்றனர். அதாவது உளவிருத்திக்குத் தேவையான இயக்க விருத்தி, மனஎழுச்சி விருத்தி, அறிவு விருத்தி, மொழிவிருத்தி, சமூக விருத்தி போன்ற பல்வேறு விருத்திகளும் மிகத் துரிதமாக மெற்கொள்ளப்படுகின்றன. அதனை விட மிக முக்கியமாக மூளை விருத்தி இக்காலத்திலேயே இடம்பெறுகின்றது. எனவே இக் காலத்தில் சிறுவர்கள் உலகுடன் நேரடியான தொடர்புகளின் கொண்டிருக்க வேண்டும். மாறாக தொலைக்காட்சியுடன் அதிகளவு நேரங்களில் இணைந்திருப்பார்களேயானால் அவர்கள் இயக்க விருத்திகள் பாதிக்கப்படுவதுடன் தவறான அறிகைகள் பழக்க வழக்கங்கள் தொலைக்காட்சியினூடு பெறப்படின் அவை நீண்டகாலத்திற்கு சிறுவர்களின் நடத்தையிலும் நலத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள் உளவியலாளர்கள். அது மட்டுமின்றி சிறுவர்களின் சமூக விருத்தி பாதிக்கப்படுவதனால் சமூகம் குறித்த சிந்தனைகள் குறைந்து தன்னை மையப்படுத்தி சுயநல மனப்பாங்கினை உருவாக்கிக் கொள்வதுடன் பாடசாலைச் சூழலில் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் தன்னைச் சுற்றி உள்ள சூழலில் தன்னை ஒன்றித்தப் பார்ப்பதற்கும் சிறுவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் சிறுவர்களின் தன்நம்பிக்கை குறைவடைந்து எதற்கும் மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனை விட சிறுவர்களில் மனஒருமைப்படுத்தும் தன்மையில் சிக்கல் நிலைகளை ஏற்படுத்துகின்றது. (Dr. Sally,1996) அதீத தொலைக்காட்சிப் பாவனையானது சிறுவர்களின் வாசிப்புத் திறன்களின் கூட மழுங்கடித்துள்ளது. (Wright & Huston, 1995). அது மட்டுமின்றி University of Montreal ஆல் செய்யப்பட்ட ஆய்வின் படி இது சிறார்களின் விளையாட்டுத்திறனைக் கூடப் பாதித்துள்ளது.(Professor Linda Pagani).

இதனைவிட சிறுவர்களின் தொலைக்காட்சிப் பாவனை ஆனது அவர்களின் கல்விசார்ந்த அடைவுகளும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. சிறுவர்களின் அறிவு விருத்தி பாதிப்படைவதனால் அவர்களின் மென்திறன் பாதிக்கப்பட்டு ஆளுமை உருவாக்கத்தில் தடை ஏற்படுகின்றது. குறிப்பாக குழந்தைகளின் கற்பனை சக்தி, படைப்பாற்றல், புத்தாக்கத்திறன் என்பன குறைவடைவதுடன் பிரச்சனை தீர்க்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, சுயமாகச் செயற்படும் ஆற்றல், தீர்மானம் எடுக்கும் ஆற்றல், திட்டமிடல் பண்பு, தீர்ப்பிடும் அல்லது மதிப்பிடும் தன்மை ஆகியன மழுங்கடிக்கப்படுகின்றது. அதிகமான தொலைக்காட்சிப் பாவனையினால் உலகளாவிய ரீதியில் 20% மான சிறுவர்கள் வன்முறையிலும் ஈடுபடுகின்றார்கள்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்வுகள் சில சமயங்களில் யதார்த்தத்திற்கு மாறான வகையில் அமைவதுண்டு. எனவே சிறுவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்க்கின்ற போது யதார்த்தத்திற்கும் யதார்த்தமற்றதிற்கும் இடையிலான வேறுபாட்டினை அறிய சிரமப்படுகின்றனர். இதனால் அறிகை சார் முரண்பாட்டிற்கு உட்படுகின்றனர். இந்நிலைமை சில சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் தமக்கென ஓர் உலகத்தினை அமைத்துக் கொண்டு உலக யதார்த்தத்துடன் வாழ சிரமங்களினை ஏற்படுத்திவிடுகின்றது. உதாரணமாக Cartoon films. இந்நிலை சில சிறுவர்களில் தன்னாழ்வு (Autism) எனப்படும் உளநோயினை ஏற்படுத்தி விடுகின்றது.



A child diagnosed with Autism

மேலும் உளவியல் ரீதியான பாதிப்புக்கள் மட்டுமின்றி உடலியல் ரீதியாக மட்டுமீறிய உடற்பருமனையும் இப்பழக்கம் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மருத்துவச் சங்கத்தின் (American Medical Association). ஆய்வின் படி அதீத தொலைக்காட்சிப்பாவனைச் சிறுவர்களில் 2-4 வயதில் உள்ளவர்களில் 16% மானவர்கள் மட்டுமீறிய உடற்பருமனைக் (Obesity) கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இவ் ஆய்வானது சிறுவர்கள் மத்தியில் snacks சாப்பிடும் பழக்கத்தினை அதீத தொலைக்காட்சிப் பாவனையானது ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றது. நித்திரைக் குழப்பங்களினையும் அதாவது ஒழுங்கற்ற நித்திரையையும் (Irregular sleep) ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான விளைவுகளினை ஏற்படுத்தும் தொலைக்காட்சிப் பாவனையை எவ்வாறு குறைக்கலாம் என அடுத்ததாக நோக்குவோம். பொதுவாக சிறுவர்கள் தமது ஓய்வு நேரப்பகுதியை ஆரோக்கியமாகக் கழிப்பதற்குத் தேவையான வளவசதிகள் இல்லாத போது தொலைக்காட்சியினை நாடுகின்றனர். எனவே சிறுவர்கள் தமது ஓய்வை ஆரோக்கியமாகக் கழிப்பதற்குத் தேவையான வழிவகைகளினை வீட்டிலும் சமூகத்திலும் ஒழுங்கமைத்துக் கொடுக்கலாம். சமூகப் பொறுப்புணர்ச்சியினை பிள்ளைகளினை உணரச் செய்ய வேண்டும். வீட்டுக்கு வெளியே நல்ல பாதுகாப்பான சூழலினையும் உறவுகளினையும் பிள்ளைகளிற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அதிகளவு நேரத்தினைச் செலவிட வேண்டும். ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் தொடர்பாக பிள்ளைகளுடன் கலந்துடையாடுவதுடன் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உதவும் நிகழ்ச்சிகளை தெரிந்தெடுத்து அவற்றினை பிள்ளைகளுடன் இருந்து பார்க்க வேண்டும். இந் நிகழ்ச்சிகளில் இருந்து சிறுவர்கள் பாடங்களினைக் கற்றுக் கொள்ள உதவ வேண்டும். எதிர்காலத்திலும் சிறார்கள் அவ்வாறே தாமகவே நல்ல நிகழ்ச்சிகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள ஊக்குவிக்கலாம். இதற்கு இறுதியில் நிகழ்ச்சி பற்றிய கலந்துரையாடல்களினை மேற்கொள்ளலாம். பிள்ளைகள் உணவு உண்ணும் போதோ வீட்டுப்பாடங்கள் செய்யும் போதோ தொலைக்காட்சியினை நிறுத்திவிடலாம். பிள்ளைகளின் அறையில் தொலைக்காட்சி வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக அவர்களின் அறைகளில் ஆரோக்கியமான புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள், puzzles போன்றனவற்றினை அடுக்கி வைக்கலாம். வீட்டில் எல்லோருக்கும் பொதுவான ஓர் இடத்தில் தொலைக்காட்சியினை வைத்துப் பார்க்க அனுமதிக்கவேண்டும்.

தொலைக்காட்சிப் பாவனையில் பிள்ளைகளிற்கு முன்மாதிரியாக பெற்றோர்களும் நடந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் தாம் தொலைக்காட்சியினைப் பாவிக்கும் அளவினை மட்டுப்படுத்தி ஆரோக்கியமான நிகழ்வுகளை மட்டும் பார்க்கலாம். தொலைக்காட்சிப் பாவனையினால் வரும் எதிரான விளைவுகள் பற்றி தமது பிள்ளைகளுக்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கலாம். பிள்ளைகள் அதீத ஈடுபாட்டுடன் செய்யும் வேலைகளை இனங்கண்டு அவை ஆரோக்கியமானவை எனின் அவற்றில் அதிகம் கவனம் செலுத்த ஊக்குவிக்கலாம். உதாரணமாக புத்தகங்கள் வாசித்தல், படம் வரைதல், வீட்டுத் தோட்டம் உருவாக்கல், உறவினர், நண்பர்களுடன் உறவைப் பேணல் முதலிய செயற்பாடுகளில் ஈடுபடுத்தலாம்.



American Academy of Pediatrics இரண்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்கள் முற்றாக தொலைக்காட்சிப் பாவனையினை தவிர்ப்பதுடன் இரண்டிற்கு மேற்பட்ட சிறுவர்களை நாள் ஒன்றிற்கு சராசரியாக ஒரு மணித்தியாலம் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாம் என்று முன்மொழிந்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் சிறுவர்களின் நடத்தையினை திடீரென மாற்றுவது கடினம் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மேற்சொன்ன நுட்பங்களினைப் பயன்படுத்தி படிப்படியாக சிறுவர்களின் தொலைக்காட்சி பாவனையினைக் குறைத்து அவர்களில் ஆரோக்கியமான நடத்தையினை மேம்படுத்தி எதிர்காலத்தினை வளப்படுத்துவதென்பது பெற்றோராகிய உங்களின் தலையாய கடமை.

மேனகா.சி

விரிவுரையாளர்

உளவியல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.



By: நிர்மலா ஜெகநாதன்

இனிய தமிழ் அது இன்பத்தமிழ்

“தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடினான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். ஆம் எங்கள் தமிழ் இசைத்தமிழ், இயந்தமிழ், நாடகத் தமிழ் என்னும் மும்முத்துக்களைக் கொண்டுள்ளது. அள்ளி அள்ளி பருகப் பருக இன்பம் தருவது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் தொன்மையானது, இனிமையான பாப்பா பாட்டு தந்தருளிய பாரதிகூட “தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோ என்று வாயார்புகழ்ந்து பாடியுள்ளார்.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ்”. எமது மொழியை அழகு தமிழ், சுத்தரத்தமிழ், செந்தமிழ், சங்கத்தமிழ், இனியதமிழ், கன்னித் தமிழ், பைந்தமிழ் என அழகுபடுத்தியுள்ளனர். வேறு எந்த மொழியிலும் இல்லாத இனிமை, செழுமை, மேன்மை, பண்பு எம்தமிழுக்கு உண்டு. இது அகத்திய மாமுனிவரால் அருளிச் செய்யப்பட்டது.

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என நம் முன்னோர்கள் முழக்கம் செய்தார்கள். தமிழின் இனிமை அதனைச் சுவைத்தார்களுக்குத் தான் தெரியும். அந்த வரிசையில் அறம் கூறிய வள்ளுவன், அஞ்சா நெஞ்சத் திறங் கூறிய நக்கீரன், தேன்சுவைக் கவிதந்த கம்பன், நீதி நெறி தந்த ஓளவைப்பாட்டி, விகட கவி தந்த ஒட்டகக் கூத்தன், பாட்டுக் கோர் புலவன் பாரதி, இன்னிசைக் கவிதந்த தேசக விநாயகம் பிள்ளை, புரட்சிக் கவி தந்த பாரதிதாசன் போன்றோரும் அத்தோடு பக்திச் சுவை தந்த சமய குரவாகளம் தமிழின் பெருமையை பெருமைப்படுத்திக் கூறியும் எடுத்தியும் உள்ளார்கள். அதனை நாம் படிக்கிறோம், இன்புறுகிறோம், என்றறென்றும் போற்றுகின்றோம்.

எமது தமிழை அன்னியர்களான வீரமாமுனிவர் இருதய நாதசுவாமிகள் போன்றோர் நன்கு கற்றும் பல நூல்களையும் எடுத்தியும் உள்ளார்கள். இன்னும் நம் தமிழை வளர்த்த பெருமை நல்ல நகர் நாவலர், சின்னத் தம்பிப் புலவர், சோம சுந்தரப் புலவர், சி. வை. தாமோதரம் பிள்ளை போன்றோருக்கும் உரியதாகும். எம் தமிழ் மொழியுடன் தொடர்புடையவையே கலைகளும், ஆடற்கலை, அழகுக்கலை, கட்டிடக் கலை, வணிகக் கலை என்பனவற்றைக் கூறலாம். ஆடற்கலை பற்றிச் சிலப்பதிகாரம் மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. அதே போல் கட்டிடக் தஞ்சைப் பெரும் கோயில், மாமல்லன் என்ற நரசிம்மானால் செதுக்கவிக்கப்பட்ட மாமல்லபரம் என்னும் சிற்பக்காட்டையும் கூறிக் கொள்ளலாம்.

ஆகவே இனிய தமிழாம் இன்பத்தமிழ் "தேமதூர தமிழோசை" உலத மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை நனவாக்க தமிழராகிய நாம் எல்லோரும் படித்து எமது சிறார்களுக்கும் கற்பித்து தமிழையே பேசிப், படித்து தமிழைப் பரப்புவோம் தலை நிமிர்ந்து வாழுவோம்மாக.

"வாழ்க தமிழ் வளர்க அது தரணி எங்கம்"

நிர்மலா ஜெகநாதன்.

மனமாரந்த சேவை!
நிறைவான சேவை!!

We Do Fast Free Delivery
விரைவான இலவச விறியோகம்



MORNELLE IDA DRUG MART

இது உங்கள் மருந்தகம்

அனைத்து மருத்துவத் திட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்
We accept all drug plan

TEL: 416-289-2010 FAX: 416-289-4064

வாரத்தில்
7 நாட்களும்
கடை திறப்பு

OPEN HOURS
Mon - Thu 9:00AM-8:00PM
Fri 9:00AM-7:00PM
Sat - Sun 9:00AM-3:00PM

முதியோர்களுக்கும்,
சமூகநல உதவி
பெறுபவர்களுக்கும் \$2.00
அறவிடப்படலாட்டாது



முதியோர்களுக்கு இவ் மருந்துப்பொதி
இலவசமாகச் செய்து கொடுக்கப்படும்
(Pill Pocket)

**WE DO NOT CHARGE \$2.00
DEDUCTIBLE FOR SENIOR
& WELFARE RECIPIENTS**

தமிழில் உரையாடி உங்கள் மருந்துத் தேவைகளைப்
பூர்த்தி செய்துகொள்ளலாம்

CONTACT: JEYANTHY OR CHIMAN MISTRY (JIMMY)
தொடர்புகளுக்கு: ஜெயந்தி அல்லது ஜிம்மி





1200 Markham Rd. Suite 101, (At Ellesmere) Scarborough, ON M1H 3C3.
LOCATED NEAR: DR. K. VAITHIANATHAN (416) 438-2496, DR. MARY CHACKO (416) 438-8517



இலங்கை தமிழர்களின் சர்வதேசப்புலப்பெயர்வும் தமிழர் பண்பாட்டில் அதன்தாக்கழும் (International Tamils' migration and its impact on Tamils' culture)



திரு. பா. சச்சுமார்

ஆசிரியர்

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி

புலப்பெயர்வு என்பது உலகில் ஒரு அரசியல் எல்லையைத்தாண்டி நிரந்தரமாகவோ அல்லது அரை நிரந்தரமாகவோ வசிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்படும் மக்களின் அசைவு புலப்பெயர்வு ஆகும். இது பல்வேறு வழிகளில் இடம்பெறலாம். அதாவது கண்டங்களுக்கு இடையிலும் கண்டங்களுக்குள் அமையும் நாடுகளிற்கு இடையிலும் நாட்டுக்குள்ளும் இடம்பெறுகின்றது. இவ்வகை தமிழர் புலப்பெயர்வானது ஆரம்பத்தில் கல்வி தொழில்வாய்ப்பு என்ற நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு 1983 க்கு பின்னர் இனமுரண்பாட்டு யுத்தத்தில் இருந்து தம்மைப்பாதுகாத்துக்கொள்வதற்கான புலப்பெயர்வாக அமையத்தொடங்கியது. தற்போது கல்வி பொருளாதார விடயங்களை மையப்படுத்தி துரிதமாக இடம்பெற்றுவரும் புலப்பெயர்வானது எமது தமிழர் பண்பாட்டில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளதை அவதானிக்கலாம். அதாவது ஆரம்ப இடத்திலும் சென்றடைந்த இடத்திலும் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளதை அவதானிக்கலாம்.

குறித்தவொரு நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கு மேற்கொள்ளப்படும் நகர்வு சர்வதேசப்புலப்பெயர்வு எனப்படுகிறது. இத்தகைய புலப்பெயர்வு வரலாற்றுக்காலங்களில் இருந்த

மேற்கொள்ளப்பட்டாலும் 1983 இற்கு பின்னர் சமூக பொருளாதாரக்காரணிகளால் அதாவது யுத்தத்தில் பாதிப்பிலிருந்து தம்மைப்பாதுகாத்துக்கொள்வதற்கும் சமனற்ற பொருளாதாரப்பரம்பலும் இச்செயற்பாட்டை முனைவுபெறச்செய்தது.



International Migration: Widespread migration occurred internationally, with over 1 million Sri Lankans fleeing as refugee's to countries such as UK, France, Germany, USA, Canada, India, Australia, and Malaysia.

மேற்குலக நாடுகளின் காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டபோதிலும் அதன் விளைவாக எழுந்த சமனற்ற அதிகாரப்போக்கு இனங்களிடையே முரண்பாட்டைத்தோற்றுவித்து இனவிடுதலைப்போரட்டமாக பரிணமிக்க வழிசெய்ததுடன் இதுவே சர்வதேசபுலப்பெயர்வுக்கான வழியாக அமைந்தது. இவ்வகையில் இலங்கையில் இருந்தான சர்வதேசப்புலப்பெயர்வினை பின்வரமாறு நோக்கலாம்.

- 1) காலணித்துவ ஆட்சிக்காலம்
- 2) 1983 க்கு முற்பட்டகாலம்
- 3) 1983 க்கு பிற்பட்ட காலம்
- 4) தற்காலம் (2009 க்கு பின்னர்)

காலணித்துவ ஆட்சிக்காலம்

வரலாற்றுக்காலங்களில் இலங்கையில் இருந்தான சர்வதேசநோக்கிய இடப்பெயர்வானது மிகவும் குறைவாகவே காணப்பட்டது.ஆயினும் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இது அதிகரித்ததனை அவதானிக்கலாம்.ஆங்கிலேயர்கள் கீழைத்தேய நாடுகளை ஆட்சிக்கு உட்படுத்தி தமது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்ட போது குறிப்பாக பெருந்தோட்டப்பயிர்ச்செய்கைக்காக இங்கிருந்து கல்வியறிவும் நிர்வாகத்திறமையுடன் கூடிய ஆளணியினர் மலையா சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.இதில் யாழ்பாணத்தமிழர்களே குறிப்பாக அழைக்கப்பட்டிருந்தனர்.முதலாவதாக வட்டுக்கோட்டையைச்சேர்ந்த வைத்திலிங்கம் என்பவர் மலையாவிற்ரு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.



1911 இல் ஐக்கிய மலையா குடிக்கணிப்பீட்டின்படி 9370 மக்கள் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்திருந்தனர். இவர்களில் 50 வீதமானவர்கள் இலங்கைத்தமிழர்கள்.1947 ஆம் ஆண்டு மலையா குடிக்கணிப்பீட்டின்படி 16783 பேர் மலையாவில் தங்கியுள்ள இலங்கைத்தமிழர்கள் ஆவார். இதனைத்தொடர்ந்து கல்வி தொழில் நிமித்தம் குறிப்பிட்ட பகுதியினர் பர்மாவுக்கு சென்றிருந்தனர்.1940 களில் தமிழர்களில் குறிப்பிட்ட பகுதியினர் கல்வி தொழில் வாய்ப்பிற்காக பிரித்தானியாவிற்கும் அவுஸ்ரேலியாவிற்கும் சென்றிருந்தனர்.

1983 க்கு முற்பட்டகாலம்

1950களின் பின்னர் சிங்களம் அரசுகருமொழியாக்கப்பட்டதன் விளைவாகவும் தொழில்வாய்ப்பு பதவி உயர்வு போன்றவற்றில் பாரபட்சம் காட்டப்பட்டதினாலும் பலர் ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்றிருந்தனர்.மேலும் பலர் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கநாடுகளுக்கு சென்றிருந்ததுடன் பின்னர் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்தனர்.1960 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்வில் மூளைசாலிகள் வெளியேற்றம் என கூறப்படுகிறது.அதாவது ஆபிரிக்க நாடுகள் காலணித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு அங்கே அபிவிருத்திச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது கல்வியதிகாரிகள் ஆசிரியர்கள் பொறியியலாளர்கள் மருத்துவர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அதிக ஊதியத்துடன் கூடிய வேலைக்காக அழைக்கப்பட்டு இருந்தனர்.இதுவே மூளைசாலிகள் வெளியேற்றமாக கருதப்படுகிறது.இதன் மூலம் குறிப்பிட்ட தமிழர்கள் நாடுகளுக்கு புலம்பெயர்ந்திருந்தனர்.1970களின் பின்னர் இனமுரண்பாட்டிற்கான போராட்டம் துளிர்விட்டபோது குறிப்பிட்ட தமிழ் மக்கள் சர்வதேசப்புலம்பெயர்வினை மேற்கொண்டு இருந்தனர்.குறிப்பாக ஜேர்மனி பிரான்ஸ் பிரித்தானியா நோர்வே கனடா போன்ற நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் எனும் போர்வையில் பொருளாதாரத்தேவைக்காக பலர் சென்றிருந்தனர்.இக்காலப்பகுதியில் உயர்கல்வியில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தல்கள் சர்வதேசப்போக்குவரத்தில் ஏற்பட்ட இலகுத்தன்மை மேற்குலகநாடுகளின் உள்வரவச்சட்டங்களின் நெகிழ்ச்சித்தன்மை இக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உபஉணவுப்பயிர்செய்கை மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உயரளவிலான வருமானம் இத்தகைய பலப்பெர்வை மேலும் தூண்டியிருந்தன.இக்காலப்பகுதியில் குறிப்பிட்ட தொகையினர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்தனர்.

1983 க்கு பிற்பட்ட காலம் (Conflict Period)

1983 இல் இலங்கையில் இடம்பெற்ற யூலைக்கலவரத்தின் விளைவாக பெருமளவானோர் அதனை ஆதாரமாகக்கொண்டு இந்தியாவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் சென்றிருந்தனர்.வடக்க கிழக்கு மாகாணங்களில் இருந்து படகுகள் விமானங்கள் மூலமாக இந்தியாவிற்கு சென்றோர் 165000 ஆகும்.இவர்களில் 125000 பேர் பல்வேறு அகதிமுகாம்களிலும் ஏனையவர்கள் ஏனைய இடங்களிலும் தங்கியிருந்ததாக இந்திய அரசு அறிவித்தது.மேற்குலக நாடுகளுக்கு இடப்பெயர்வினை மேற்கொண்டோரில் 75 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள்.இந்தியாவிற்கு சென்றோரில் 66 வீதமானவர்கள் வன்னியைச்சேர்ந்தவர்கள்.பலர் மீண்டும் 1994 இல் இருந்து இலங்கைக்க திரும்பி வந்த பொழுதிலும் குறிப்பிட்ட தொகையினர் மேற்குலகநாடுகளுக்கு சென்றிருந்தனர். 1983 ற்கு பின்னர் இன முரண்பாட்டு யுத்தம் விரிவு பெற்றுவரும் வேளையில் இளைஞர்கள் குறிப்பாக யாழ்ப்பாண இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் இங்கிருந்து சிலர் கனடாவிற்கும் சென்றிருந்தனர். 1990 களில் கோட்டை யுத்தம் தீவுப்பகுதியில் இருந்தான இடப்பெயர்வு பலமக்களை வெளிநாடுகளுக்கு புலம்பெயர்த்துண்டியிருந்தது.மேலும் 1995 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பாரிய

இடப்பெயர்வானது புலம்பெயர்வு செயற்பாட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து எல்லோரும் தென்மராட்சி வன்னி வவுனியா கொழும்பு என சென்றிருந்தனர். அதில் குறிப்பிட்ட தொகை மீள் திரும்ப பெருமளவான இளம் சந்ததி மேற்குலகநாடுகளுக்கு சென்றனர்.

இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மாவட்ட மக்கள் 1990 - 2002 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியாவிற்கு படகுகள் வழியாக இடம்பெயர்ந்திருந்தனர். 1996 இல் யாழ்ப்பாணத்திற்கு மீள் குடியமர்த்தப்பட்ட பின்னர் பெருமளவு இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடாவிற்கும் சென்றிருந்தனர். ஆயினும் இனமுரண்பாட்டு யுத்தம் 1996 ன் பின்னர் மேலும் விரிவுபெற்றதனைத்தொடர்ந்து 2002 இல் 2002 இல் சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் பின்னர் புலம்பெயர்வில் ஒரு புதிய பரிமாணம் ஏற்பட்டது. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் இலங்கை வந்து இங்குள்ள யுவதிகளை திருமணம் செய்து அவர்களையும் புலம்பெயர்வு பட்டியலில் சேர்த்துக்கொண்டனர். இது 2009 வரை நீடித்தது. இதனால் சங்கிலித்தொடர் புலம்பெயர்வு முனைப்புப்பெற்றது. ஒரு ஆண் தனது மனைவியை இங்கிருந்து எடுத்தபின்னர் இக்குறித்த ஆண்மகனும் மனைவியும் தத்தமது உறவுகளை தங்களோடு எடுத்துக்கொண்டனர். இதனால் சமூகக்கட்டமைப்பு காரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. 2005 க்கு பின்னர் இனமுரண்பாட்டு யுத்தம் விரிவ பெற்ற வந்ததனைத்தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்களில் இருந்து பெருமளவானோர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இவர்கள் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அதில் குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் மீள்திரும்ப ஏனையோர் இந்தியாவிலும் ஒருபகுதியினர் மேற்கு நாடகளுக்கும் சென்று வாழ்கின்றனர்.



Migration by Boat

2009 ம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுக்க கொண்டு வரப்பட்ட பின்னர் புலம்பெயர்வானது இருவேறு பரிணாமங்களில் முனைப்புப்பெற்றது. அதாவது சங்கிலித்தொடர் புலம்பெயர்வானது தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்க மாணவர்களுக்கான விசா (Student Visa) என்ற அடிப்படையில் இளைஞர் யுவதிகள் மேற்குலக நாடுகளுக்கும் குடும்பங்கள் இளைஞர்கள் அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாகவும் சென்றனர். மாணவர் விசா குறித்த மேற்குலக நாடுகளின் தளர்வுப்போக்கு பெருமளவு தமிழ் இளைஞர்களை மேலைநாடுகளுக்கு செல்ல வைத்தது. அவுஸ்ரேலியாவிற்கான சட்டரீதியற்ற புலம்பெயர்வானது 6 இலட்சம் தொடக்கம் 12 இலட்சம் வரை பணமாகச்செலுத்தி பாதுகாப்பற்ற படகுகளில் செல்கின்றனர். இன்றும் இலங்கையில் பலபாகங்களில் இருந்தும் சட்டரீதியற்ற பயணங்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. மேலும் திருமணம் கல்வி பொருளாதார ஈட்டம் போன்றவற்றுக்காக பல்வேறு வழிகளில் புலம்பெயர்வு இடம்பெற்று வருகிறது.



புலப்பெயர்வும் அதன் தாக்கமும்

புலப்பெயர்வானது எமது வாழ்விடப்பகுதியிலும் சென்றடைந்த இடங்களிலும் சாதக பாதக தாக்கங்களை ஏற்படுத்தி இருந்ததனை நாம் இரு அடிப்படையில் நோக்கலாம்.

- எமது இடத்தில் ஏற்பட்ட சாதக பாதக தாக்கம்
- சென்ற இடத்தில் ஏற்பட்ட சாதக பாதக தாக்கம்

எமது இடத்தில் ஏற்பட்ட சாதகமான தாக்கத்தினை நோக்குகின்ற போது வெளிநாட்டில் உள்ள எமது உறவுகளால் அனுப்பப்படும் பணம் இங்குள்ள அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் என்றமில்லாதவாறு மேன்மையடைந்ததுடன் அவர்கள் சார்ந்தோரும் பொருளாதார ரீதியில் பலம் பெற்றவர்களாக மாறியுள்ளனர்.இவ்வாறாக அனுப்பப்படும் பணம் மூலம் இலங்கை அரசுக்கு பெருமளவு அந்நிய செலாவணி கிடைக்கிறது.மேலும் இப்பணமானது இப்பிரதேச பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகிறது. பலபாடசாலைகளின் உட்கட்டுமான விருத்தி சனசமூகநிலையங்கள் முன்பள்ளிகளின் அபிவிருத்தி கோவில்களின் அபிவிருத்தி போன்றவற்றில் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளது.குறிப்பாக இந்து ஆலயங்கள் மிகவும் பலமாக விருத்தியடைவதற்கு புலப்பெயர்ந்தவர்களால் அளிக்கப்பட்ட தீருப்பணியே காரணமாகும்.மேலும் பல ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கைவிடப்பட்ட முதியோர் சிறுவர்களைப் பராமரிக்கவும் யுத்ததினாலும் இயற்கையாகவும் ஊனமடைந்த அங்கவீனர்களைப் பாதுகாக்கவும் அவர்களால் அனுப்பப்பட்ட நிதி பங்காற்றுகிறது.

புலப்பெயர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாகவும் தனியாகவும் சென்றததினால் பாரிய மனிதவள இழப்பு ஏற்பட்டுள்ளது.புலப்பெயர்ந்தவர்களில் கூடுதலானவர்கள் இளஞர் யுவதிகளாக இருப்பதனால் வினைத்திறனான மனிதவளத்தினை எமது பகுதி இழந்துள்ளது.அத்துடன் குடித்தொகையும் இங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.தற்போது மேற்குலக நாடுகளில் வாழும் இலங்கைத்தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 887 000 ஆகும்.பலகுடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழ்வதனால் குடும்ப கட்டுமானம் உடைந்து சிதறுண்டு குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக வாழ்கின்றனர்.பெருமளவான பெற்றோர்கள் சரீர உதவி அறுதல் இன்றி அநாதைகளாக வாழ்கின்றனர்.ஸ்கைப் மற்றும் தொலைபேசி மூலமான தொடர்பாடலே இவர்களுக்கிடையிலான உறவுப்பாலமாக அமைகிறது.பெருமளவான பெற்றோர்கள் தமது வயோதிப காலத்தில் பிள்ளைகளின் அரவணைப்பு கிடைக்காத ஏக்கத்துடன் தமது இறுதியாத்திரைக்குச் சென்றுவிட்டனர்.சில பிள்ளைகள் தமது வயோதிப பெற்றோரை இறந்த பின்னரே பார்த்த பல சம்பவங்கள் உண்டு.

நாடுகள்	தமிழ் மக்கள் தொகை	ஆண்டு
கனடா	200 000	2007
ஐக்கிய இராச்சியம்	120 000	2007
பிரான்ஸ்	100 000	2008
ஜேர்மனி	60 000	2008
இத்தாலி	23 652	1997
சுவிஸ்	50 000	2008
டென்மார்க்	9 000	2003
நோர்வே	10 000	2000
அவுஸ்ரேலியா	60 000	2000
நெதர்லாந்து	20 000	2003
இந்தியா	100 000	2005

(மூலம் விக்கப்பீடியா)



ஊரில் இடம்பெறும் சமய கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் உறுப்பினர் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதுடன் கூட்டுக்குடும்பமாக கலகலப்புடன் வாழ்ந்தவர்கள் தற்போது இன்மையினால் அத்தகய தன்மையை இழந்து பல வீடுகள் வாடகைக்கு வசிப்பவர்களால் அலங்கரிக்கப்படுவதனை காணலாம். வெளிநாட்டில் இருந்து தமது உறவினரைப் பார்வையிட வருபவர்களில் தாய் தந்தையைத்தவிர ஏனைய பிள்ளைகள் வெளிநாட்டுக் கலாச்சாரப் பிணன்னணியில் வரும் போது அத்தகய கலாச்சாரப்பின்னணி இங்குள்ளவரின் நடத்தைப்போக்கில் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. புலம்பெயர்வினால் ஆண் பெண் விகிதாசாரம் மாற்றமடைந்து பல பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து அவர்கள் திருமணம் செய்யமுடியாத நிலையில் உள்ளனர். மேலும் பல காணிகள் உரிமை கோரப்படாத நிலையில் உள்ளதுடன் சட்டரீதியற்ற முறையில் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பதில் காணப்படும் இடர்பாடு காரணமாக வெளிநாட்டில் இருந்தபடியே இங்குள்ள காணிகளை விற்பதனால் அவர்கள் தமது அடையாளத்தினை தொலைத்து நிற்கின்றனர். இவ்வகையில் புலம்பெயர்வானது எமது பகுதியில் பாரிய மனிதவள இழப்பினை ஏற்படுத்தி சமூகக்கட்டுமான உடைவிற்கும் சமூக இயக்கக் குலைவிற்கும் காரணமாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.

சென்றடைந்த இடங்களில் ஏற்பட்ட தாக்கங்கள்

புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் தாம் சென்றடைந்த இடங்களில் எமது கலாச்சாரத்தினையம் கொண்டு சென்றனர். அதாவது இந்துக்கோவில்களை அமைத்து சமயவிழாக்களை கலைகலாச்சாரபாரம்பரியங்களை ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தி எமது பண்பாட்டு பாரம்பரியங்களை சர்வதேச நாடுகளில் வியாபிக்கச்செய்திருந்தனர். இன்றும் பலர் தமது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிப்பதுடன் தமிழ் கலாச்சாரப்பண்பாட்டுடன் வளர்க்கின்றனர். மேலும் அங்கு நெருக்கமாக வாழ்ந்து புதிதாக சமூகக்கட்டமைப்பை இங்கிருந்தது போல் ஏற்படுத்தியிருந்தனர். ஒவ்வொரு ஊர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நலன்புரிக்கழகங்களையும் பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்கங்களையும் அமைத்து தமிழர் பண்பாட்டு பாரம்பரியங்களை நிலைக்கச்செய்வதில் பங்காற்றியதுடன் நிதியை ஒருமுகப்படுத்தி அபிவிருத்திக்கும் ஆதரவற்றவர்களின் மேம்பாட்டிற்கும் பங்காற்றுகின்றனர். தாய் மொழியான தமிழுக்கு உலக அங்கீகாரத்தினை கிடைக்கச்செய்ததிலும் இவர்களுடைய பங்கு அளப்பெரியது. மேலும் சென்றடைந்த நாடுகளின் அரசியலில் தம்மைப்பிரதிநிதித்துவப்படுத்தி அங்குள்ள மக்களினதும் இங்குள்ள மக்களின் பிரதிநிதியாகவும் உலக அரங்கில் திகழ்கின்றனர். மேலும் பலதுறை சார்ந்த வல்லுநர்கள் விருத்தி பெற்றதுடன் பலநாட்டு மொழிகளை அறிந்தவர்களாகவும் விளங்குவதுடன் அந்நந்த நாடுகளின் அபிவிருத்தியிலும் அரசியலிலும் பிரதான பங்காளர்களாக தங்களை நிலைநிறுத்தியுள்ளனர். இதன் மூலம் மொழி பண்பாடு போன்றவற்றிற்கு எல்லை கடந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்ததுடன் அவற்றின் காவலர்களாக வாழ்ந்துவருகின்றனர்.

இவ்வாறான சாதகத்தன்மைகளை பெற்றிருந்த போதிலும் பல்வேறுவகையான பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்தியிருந்தது. அந்நந்த நாடுகளில் வாழ்பவர்கள் தமது கலைகலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களை இழந்து அவ்வநாடுகளின் கலைகலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களை பின்பற்றவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். இங்கிருந்து சென்றவர்களில் முதல் தொகுதியினர் தமிழ் மொழியினை அறிந்தவர்களாக இருக்க அடுத்த சந்ததியினர் தமிழ் தெரியாத தமிழர்களாக இருப்பர். வேற்று மொழி மற்றும் கலாச்சாரக்கலப்பினால் இனத்துவ ரீதியில் தமிழர்களாகவும் கலாச்சார பண்பாட்டு ரீதியில் வேற்று நாட்டு கலாச்சாரத்தினை பின்பற்றுபவர்களாகவும்



Richmond Hindu Temple in Canada

விரைவாக முன்னேற வேண்டும் என்பதற்காக போதைவஸ்து போன்ற சட்ட ரீதியற்ற தொழில்களில் ஈடுபடுவதுடன் கொலை களவு குழுச்சண்டை போன்றவற்றில் ஈடுபடுபடுகின்றனர். பெருமளவானோர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது தனிமை தொழிலின் கடினத்தன்மை தூக்கமின்மை தொடர்ச்சியான வேலை மதுபான நுகர்வு போதைவஸ்து பாவிப்பு பாலியல் தொடர்பு போன்ற பல்வேறு காரணிகள் உளத்தாக்கத்தில் செல்வாக்கச் செலுத்துகின்றன. இங்கு கல்வியில் வினைத்திறனாக இருந்தவர்கள் அந்நாடுகளில் கீழான தொழில்களையே செய்துவருகின்றனர். அத்துடன் உடல் ரீதியில் இங்கு ஆரோக்கியமாகவும் உடல் திடகாத்திரமாகவும் இருந்தவர்கள் வெளிநாடுகளில் அத்தனையையும் இழந்து பலவீனமானவர்களாகவும் மென்மையானவர்களாகவும் நோயாளர்களாகவும் ஆகியுள்ளனர். இவ்வகையில் புலப்பெயர்வானது கல்வி தொழில் என்ற அடிப்படையில் ஆரம்பமாகி இனமுரண்பாட்டு யுத்ததின் பின்னர் மேலும் விரிவு பெற்று தமிழர் பண்பாட்டின் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளதுடன் எமது தமிழ் சர்வதேசமயப்படுத்தப்பட்டு உலகளாவிய ரீதியில் தமிழ்மொழி மிகஉயர்ந்த இடத்தினை அடைந்துள்ளது. மேற்கூலக நாடுகளில் உள்ளவர்கள் எமது பண்பாடு பாரம்பரியத்துடன் கூடிய சந்ததியினரே தொடர்ச்சியாக உருவாக்கவேண்டும் என்று இதனூடாக வலியுறுத்துகிறேன்.

ஊர்போற்றி வாழ்வோம் எமது பாரம்பரியத்தை காப்போம்.

திரு.பா.சசிசுமார்
ஆசிரியர்
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி



இழப்பின் மறுபக்கம் ஒரு பக்தரின் பிராத்தனையும் கடவுளின் பதிலும்

Compiled by: P.Pathmanathan

கடவுளே நான் இழந்ததெல்லாம் திரும்பத்
தருவாயா என கேட்டேன்?
இழந்த தெவை என இறைவன் கேட்டான்!
பலவும் இழந்திருக்கிறேன், கணக்கில்லை

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும் என்றேன்.

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்
காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்
காணாமல் போனாளே அவளை இழந்தேன்

வயதாக ஆக உடல் நலமிழந்தேன்

எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் பரமன்

கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்
உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல.
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.

நான் திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்
இணைந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்

இறைவன் மறைந்தான்.



Arivakam 1025 (Gore and Highway 7)

Tel: 647-702-1611





நாம் எப்படியோ! நம் எண்ணங்களும் அப்படியே!!!

Compiled By:
N. Gnanendran

நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விற்குவெட்டி அவனைப்பார்த்தான். "கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான்." என நினைத்துக்கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் "இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான்" என நினைத்துக்கொண்டே சென்றான்.

முன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான். "காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்" என நினைத்துக்கொண்டே சென்றான்.

சீறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். "இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்" என அவரை வணங்கிவிட்டு சென்றார்.

கதைமீன் நீதி:-

நாம் எப்படியோ! நம் எண்ணங்களும் அப்படியே!!!



விளையாட்டு

நாம் சிறு வயதில் இருந்து எவருடைய உதவி இன்றி தானாக செய்யும் ஒரு கலை தான் விளையாட்டு. இதை நாம் படிப்பு கெட்டுவிடும் என்னும் காரணத்தால் விளையாட்டை நிப்பாட்ட முனைகின்றோம். அது தவறானது. நன்றாக படிக்கின்ற பிள்ளைகளுக்கு விளையாட்டு அவசியம். எவளவு தூரம் படிக்கின்றார்களோ அவளவு தூரம் விளையாட வேண்டும். விளையாடுவதனால் உடல் உறுப்புகள் குறிப்பாக முளை தனது செய்பாட்டை கூடுதலாக செய்ப்பட உதவுகிறது.

கனடாவில் இப்போது திறமையான விளையாட்டு வீரர்களுக்கென்று ஒரு பாடசாலையை அமைத்திருக்கின்றார்கள். அவளவு தூரம் விளையாட்டை இந்த நாடு ஊக்குவிக்கின்றது. ஆனால் பாடசாலைகளால் ஒரு சிறந்த விளையாட்டு வீரனை உருவாக்க முடியாது. ஒரு விளையாட்டு வீரனை உருவாக்குவரு கழகங்கள் தான். அதனால் தான் கனடாவில் தமிழர்கள் மத்தியிலும் விளையாட்டுக் கழகங்கள் உருவாக்கப்பட்டு சிறுவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பெற்றோராகிய நீங்கள் பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். சிறு வயதில் இருந்து நாங்கள் விளையாட்டை கற்விப்போமாக இருந்தால் நிச்சயம் எங்கள் பிள்ளைகள் எதிர் காலத்தில் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்களாக திகள முடியும். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பல பல்கழைக்கழகங்கள் பண உதவி செய்கின்றன.

ஆகவே படிப்பே போன்று விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புலம் பெயர் நாடுகளில் எவளவு வசதிகள் இருந்தும் விளையாட்டில் நாம் ஏன் பின் தங்கியுள்ளோம். தாய் நாட்டில் விளையாட்டு வசதிகள் இல்லாமல் எவ்வாறு அவர்கள் விடையாட்டில் சிறந்து விளங்குகின்றனர் என்பதை நன்று சிந்திப்போமாக இருந்தால் நாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதை புரியும்.

முதலில் விளையாட்டில் பற்று வைத்திருக்க வேண்டும். கூடுதல் பற்று இருந்தால் தான் எந்த ஒரு காரியத்தையும் எம்மால் சரியாக திறமை செய்யமுடியும். ஆகவே பெற்றோர் கண்டிப்பாக கூடுதல் கவனம் கொடுத்து விளையாட்டை ஊக்குவிக்க முயற்சிப்போம். அப்போது நாமும் எமது நாடும் முன்னேற வழி உண்டு.

By: Mathi Mahalingam
Shahph Puma Sports Club



Dr. Nirmala Siva

Family Dentist

24 HOURS EMERGENCY
416-457-7482 (SIVA)

Goreway Dental Centre
7125 Goreway Drive, Suit 206
Mississauga(Malton), ON L4T 4H3
(Derry/Goreway)
905-673-7874



Scarborough Office
3300 McNicoll Ave, Suit 202
Scarborough, ON M1V 5J6
(McNicoll/Middle Field)
416-299-1868



- * Soccer
- * Badminton
- * Athletic
- * Yoga
- * Basketball
- * Volley Ball

www.pumasportsclub.com


647-830-4663

Shahph Puma Sports Club is a community based sports club that provides an opportunity for children to become tomorrow's leaders through recreational, competitive, and developmental sports programs.

Mission: Shahph Puma Sports Club's mission is to conduct programs that develop: individual skills, fitness, teamwork and sportsmanship. Our programs will support: physical, mental, and emotional development of youngsters and promotes the growth of sportive activities in our community.

ANNUAL COMPETITION EXAM -2013





BCS LEGACY



AUTO SERVICE INC.



“Experience the difference”

- ✓ Emission Test Centre ✓ Oil Change ✓ Import & Domestic Car Repairs
- ✓ Brakes, Muffler, Tune-Ups & General Engine Repairs ✓ Body Work, Collision Repair & Customization

905-595-2880

116 ORENDA RD UNIT # 2, BRAMPTON, ON

ANNUAL COMPETITION EXAM PARTICIPANTS - 2013



Surabhi Anpalagan Pranavi Sivanathan Madura Suthakaran Mithurajan Prabakaran Karthik Balachandiran



Thanusan Uthayakumaran Kajevan Sivathasan Sanjev Sritharan Brennan Sasikumar Thaamera Nimalaraj



Sajan Prabakaran Sahanah Kugathasan Majuri Prabakaran Sinthu Anpalagan Mahishan Kugathasan





BUY PROPERTIES IN
FLORIDA
LOW INTEREST
FINANCING

STARTING FROM

\$ 60,000

LOW INTEREST FINANCING AVAILABLE.

Limited number of properties available
Don't DelayCALL NOW !!!



Team
Rinay and Shahzad
REAL ESTATE SERVICE



RINAY: 416-822-2655

SHAHZAD: 647-287-7585

E-mail: info@rinayandshahzadteam.com



ANNUAL COMPETITION EXAM PARTICIPANTS - 2013



Luxsa Nanthakumaran Ramyah Rammohan Sayon Konesan Thabitha Jegan Tharanihan Balakrishnan



Jasakan Jegan Biramilan Sivanathan Baanujan Kiritharan Sathursi Prabakaran Mathanki Thavarajah



Sanjiv Balachandiran Kabisha Senthilnathan Sharmi Kobesan Kiyasan Nanthakumaran Athesa Nanthakumaran



MAKIL

Auto Collision & Repair Service

- › Brakes
- › Insurance claims
- › Under coating
- › Air condition service
- › Engine and Transmission change
- › All kind of body works and Painting
- › Tune-up
- › Tire change
- › Muffler work

சகலவிதமான வாகனத்தீர்த்தவேலைகளுக்கும்
நம்பிக்கையுடன் எம்மை நாடவும்



உங்கள் வசதிக்கேற்ற நேரத்தில் திருத்திக்கொள்ள
எம்மை அழைப்பீர்கள்

சரி மற்றும் குடியிருப்பீர்களும்
திறந்திருக்கும்

Mathees

416.618.5963

Tel/fax:416.916.7913

40 Melford Dr, Unit # 1, Scarborough, ON.M1B 2G2

ANNUAL COMPETITION EXAM PARTICIPANTS - 2013



Trishana Rammohan Shana Ganeshalingam Khaviyaa Suthaharan Praveen Suraj Saajiivan Sivathasan



Sajan Prabakaran Lakshana Kugathasan Sulakshana Kugathasan Tharany Uthayakumaran Pavithiran Balakrishnan



Ashwiin Akilan Aravin Selvarajah Meera Thavarajah Shritha Srilingam Sathana



Instant & Commercial Printing

ALL YOUR PRINTING NEEDS...


உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
நாங்கள் உங்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்துகின்றோம்.

SAVE TIME AND MONEY!
CALL TODAY FOR A QUOTE

COLOUR COPIES .19¢
(*Minimum 500 copies. Same org. 8.5 x 11)

BLACK/W COPIES .3¢
(*Minimum 1000 copies. Same org. 8.5 x 11)

Toronto



807 Danforth Ave. Toronto
Tel: 416-463-1822 / Cell:416-833-7729
Email: printman@rogers.com

Instant & Commercial Printing

ALL YOUR PRINTING NEEDS...

உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
நாங்கள் உங்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்துகின்றோம்.

SAVE TIME AND MONEY!
CALL TODAY FOR A QUOTE

COLOUR COPIES .19¢
(*Minimum 500 copies. Same org. 8.5 x 11)

BLACK/W COPIES .3¢
(*Minimum 1000 copies. Same org. 8.5 x 11)

Toronto



807 Danforth Ave.

Tel: 416-463-1822 / Cell:416-833-7729
Email: printman@rogers.com



Neervely Welfare Association - Canada Annual Competition Exam – 2013 Results

Competition-Math

Grade 1: 1st Pranavi Sivanathan
2nd Jasakan Jegan
3rd Surabhi Anpalagan
3rd Tharanihan Balakrishnan

Grade 2: 1st Baanujan Kirithran
2nd Kabisha Senthilnathan
3rd Mathanki Thavarajah

Grade 3: 1st Athesa Nanthakumaran
2nd Praveen Suraj
3rd Trishana Rammohan
3rd Biramilan Sivanathan

Grade 4: 1st Madura Suthaharan
2nd Karthik Balachandiran
2nd Sinthu Anpalagan
3rd Majuri Prabakaran

Grade 5: 1st Meera Thavarajah
1st Sahanah Kugathanan
2nd Kajevean Sivathsan
3rd Thaamera Nimalraj

Grade 6: 1st Aravin Selvarajah
2nd Mahishan Kugathanan
3rd Thanusan Uthayakumaran

Grade 7: 1st Kiyasan Nanthakumaran
2nd Sajan Prabakaran

Grade 8: 1st Shagira Senthilnathan
2nd Neerjaa Sritharan
3rd Lukshana Kugathanan

Competition-Tamil

Grade 1: 1st Pranavi Sivanathan
2nd Sanjev Sritharan
3rd Jasakan Jegan

Grade 2&3 : 1st Baanujan Kirithran
2nd Praveen Suraj
3rd Mathanki Thavarajah

Grade 4&5: 1st Meera Thavarajah
2nd Karthik Balachandiran
3rd Sinthu Anpalagan
3rd Thaamera Nimalraj

Grade 6&7: 1st Luxsa Nanthakumaran
2nd Kiyasan Nanthakumar
3rd Aravin Selvarajah

Grade 8: 1st Saajiivan Sivathanan
2nd Lakshana Kugathanan



Neervely Welfare Association - Canada Annual Competition Exam – 2013 Results

Competition-Drawing/Painting

1st Place: Sathana
2nd Place: Ashwiin Akilan
3rd Place: Thabiththa Jegan

Competition-Spelling Bee

Primary Division: 1st Baanujan Kiritharan
2nd Trishana Rammohan
3rd Praveen Suraj

Junior Division: 1st Sajan Prabakaran
2nd Saajiivan Sivathanan
3rd Lakshana Kugathanan

Intermediate Division: 1st Luxsa Nanthakumaran
2nd Sinthu Anpalagan
3rd Karthik Balachandiran






Neervely Welfare Association - Canada's Members who Renewed their Membership in 2013-2014

- 1) CHELLIAH MOHAN
- 2) JEEVA GOPALASINGAM
- 3) T. JEYAKUMAR
- 4) S.SIVALINGAM
- 5) JEGAN PASUPATHY
- 6) SAJEESWARY NIMALRAJ
- 7) SHANTHEESWARY PIRAGASH
- 8) JEYAKANTHAN VIGNESWARAMOORTHY
- 9) GENGATHARAN THIAGARAJAH
- 10) P.PATHMANATHAN
- 11) YOGESWARY YOGALINGAM
- 12) BALASUBRAMANIAM ARUNASALAM
- 13) KANTHASAMY SINNAKUDDIYAR
- 14) KUGATHASAN KALAIVANY
- 15) SASIKUMAR KANAPATHIPILLAI
- 16) KATHIRAVELU SIVATHASAN
- 17) S.S PIRAI SOODY
- 18) KALABAN PIRAI SOODY
- 19) GAJEN PIRAI SOODY
- 20) SURANUTHAH SRILINGAM
- 21) MUTHULINGAM MAHESWARY
- 22) N.GNANENTHIRAN
- 23) PRABAHARAN BALASINGAM
- 24) GOPALASINGAM BALACHANDRAN
- 25) KANAPATHIPILLAI NAVARATNM
- 26) S.SENTHILNATHAN
- 27) MEENA SARVANANTHAN
- 28) MATHANARAJ MAHAHMASEELAN
- 29) KANDIAH CHANDRAKUMAR
- 30) UTHAYAKUMAR VATHANY
- 31) S.MAHENDRAN
- 32) ANPALAGAN KUMARASAMY
- 33) PUNITHAMALAR
- 34) AHILAN SIVAPALAN
- 35) K. THAVAPALASINGAM
- 36) S.K.BALES
- 37) SRIRAJANI SIVARAJAH
- 38) RASIAH SATKURU
- 39) RAMESH RASIAH
- 40) VETHAVANAM KETHEESWARAN
- 41) SHANMUGALINGAM MAHENDRAN
- 42) RASIAH SATHIATHEVY
- 43) MATHEESAN VELUPILLAI
- 44) SRINATHAN THIAGARAJAH
- 45) THARUMAR SAROJINITHEVY
- 46) SRI ARUMUGAM
- 47) PARAMA NATKUNARAJAH
- 48) T.MAHINTHAN
- 49) PANCHANATHAN
- 50) VETHAVANAM BALACHANDRAN
- 51) MOHAN RAJARATNAM
- 52) YARLINI KIRITHARAN
- 53) VELUPILLAI VINAYAGAMOORTHY
- 54) THANKARAJAH VIGNESWARAN
- 55) MAHESWARY SIVASUBRAMANIAM
- 56) PRASANNA BALASINGAM
- 57) SRIKANTHARUBAN
- 58) LINGESWARAN
- 59) BALASINGAM VIGNESWARAMOORTHY
- 60) SELVAKUMAR MAHALINGAM
- 61) KOGULANANTHINI INDRAPALA
- 62) PONNIAH SIVANANTHAN
- 63) THANUSAN THURAI SINGAM
- 64) T.SRIGANTHY
- 65) S.THANAVATHY
- 66) SUMITA SRITHARAN

Remembering கனடா மண்பில் உயிர் நீர்த்த எம் உறவுகள்



திருமதி சொர்ணம் அந்தோவிப்பிள்ளை
மலர்வு: 14-12-1920 உதீர்வு: 02-06-2011



திரு செல்லையா சீவராஜா
மலர்வு: 16-12-1917 உதீர்வு: 05-03-2011



திரு சன்முகம் நடராஜா
மலர்வு: 30-03-1929 உதீர்வு: 28-07-2011



திரு வியாகேசு கார்த்திகேசு
மலர்வு: 01-11-1940 உதீர்வு: 15-07-2011



திரு நடராஜா நாகலிங்கம் (நடா)
மலர்வு: 15-03-1957 உதீர்வு: 09-07-2011



திரு கந்தையா கண்ணதாசன் (கண்ணன்)
மலர்வு: 24-10-1959 உதீர்வு: 28-11-2011



Remembering

கனடா மண்வில் உயிர் நீர்த்த எம்உறவுகள்



திரு தியாகராஜா சீந்தரன்
மலர்வு: 12-02-1952 உதிர்வு: 15-11-2011



திரு திரு பொன்னுத்துரை அருள்நேசன்
மலர்வு: 28-08-1963 உதிர்வு: 11-09-2011



திரு. சீவலிங்கம் கதிர்காமத்தம்பி (பனா)
உதிர்வு: 29-02-2012



திருமதி ஜெயசங்கர் முதலித்தம்பி
மலர்வு: 17-10-1939 உதிர்வு: 30-01-2012



திருமதி பரமேஸ்வரி பாலசீங்கம்
மலர்வு: 18-05-1940 உதிர்வு: 18-04-2012



திரு. சீவலிங்கம் கதிர்காமத்தம்பி (பனா)
மலர்வு: 07-01-1950 உதிர்வு: 29-02-2012



Remembering

கனடா மண்பில் உயிர் நீர்த்த எம் உறவுகள்



திரு சீநீராமநாதன் தில்லையம்பலம்
மலர்வு: 10-12-1938 உதர்வு: 23-09-2012



திருமதி சந்திரலீலா சீவபாதம்
மலர்வு: 06-03-1956 உதர்வு: 07-11-2012



திரு இராசங்கம் இராசர்சங்கம்
மலர்வு: 08-04-1958 உதர்வு: 02-11-2012



திருமதி உல்லாசமோதீன் பொன்னம்பலம்
மலர்வு: 10-01-1936 உதர்வு: 19-12-2012



திரு சீவலங்கம் செல்லத்தூரை
உதர்வு: 11-12-2012



திரு செல்லையா நடராஜா
மலர்வு: 28-03-1925 உதர்வு: 08-12-2012



Remembering

கனடா மண்வில் உயிர் நீர்த்த எம்உறவுகள்



திருமதி மகேஸ்வரி இளையதம்பி
மலர்வு: 22-10-1924 உதிர்வு: 07-02-2013



திரு இராஜசீவம் பொன்னுத்துரை
மலர்வு: 26-06-1952 உதிர்வு: 31-12-2012



திருமதி இந்திராணி சுகனாஸந்தன்
மலர்வு: 26-09-1949 உதிர்வு: 04-04-2013



திருமதி தங்கரத்தனம் அம்பலவாணர் (அம்ம)
உதிர்வு: 11-03-2013



திரு. நல்லதம்பி புலனதமர் (புத்தா)
மலர்வு: 10-09-1953 உதிர்வு: 15-08-2013



திருமதி சரவணமுத்து மகேஸ்வரி
மலர்வு: 29-05-1934 உதிர்வு: 3-12-2013





BALASARANGA JEWELLERY & PAWN BROKER

யாழ்நகரில் தங்கநகை வியாபாரத்தில் தமக்கென
தனி இடத்தினை பதித்த

சாரங்கா நகை மாடத்தீர்ன்
புதிய பரிணாம வளர்ச்சியில் மிளிக்கின்றது

பாலசாரங்கா ஜுவல்லர்

பார்ப்பவர் மனம் கவரும் பல வடிவங்களில் புதிய
சிங்கப்பூர் - துபாய் நகைகளை
அசல் 22 கரட் தங்கத்தில் பெற்றுக் கொள்ளவும்,

துரித கதியில் உங்கள் யணத்தினை
உலகளாவிய ரீதியில்
பெற்றுக் கொள்ளவும் எம்மை நாடுங்கள்.

நகைச்சீட்டில் இணைய விரும்புவர்கள்
விரும்பிய மாதத்திலிருந்தே நகைச்சீட்டைத் தொடங்கலாம்.



உலகளாவிய துரித பணமாற்றுச் சேவை!



FOREIGN CURRENCY EXCHANGE & MONEY TRANSFER SERVICE

416-412-3033

3351 Markham Road, Unit
A117 (Red Building)
Scarborough, ON M1X 0A6
(Markham & Steeles)

www.balasarangajewellery.com

Saranka Jewellery


021-2226972
157/1, Kasthuriyar Road,
Jaffna

011-2434971
55 Sea Street, Colombo-11


Summer Get-Together 2013



வாழையடி வாழை 2012



எஸ். கே கந்தையா மாஸ்டர் ஆரங்கம் Funding Details



நன்றிகள் பல.....

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

எமது சங்கத்தின் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு
கலந்து கொண்டு சிறப்பித்த அன்பர்களுக்கும்
விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தகப் பெருமக்களுக்கும்
கட்டுரைகள் கவிதைகள் தந்து உதவிய அன்பர்களுக்கும்
எமது விழாவினை பத்திரிகை மூலம் வானொலி மூலமும் விளம்பரப்படுத்திய
நிறுவனங்களுக்கும்

ஆசிச் செய்தி வழங்கிய பெரியோர்கள், நலன் புரிச்சங்கங்களுக்கும்
பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அங்கத்தவர்களுக்கும், நண்பர்களுக்கும்
இம்மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய RJ Multi litho & Milan Bindery
நிறுவனத்தாருக்கும்
எம் இதயம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

நீர்வேலி நலன்புரிச் சங்கம்
கனடா
நிர்வாகத்தினர்



Thank You!!!!

Muthumariambral Transport Ltd



We make an effort to learn our customers' needs and provide the people, equipment and technology to meet them.

- *Innovative Transportation Solutions for More Than 10 Years.*
- *Full range of service including less than truckload, truckload and intermodal throughout North America*
- *Expedited truckload and less than truckload*
- *Satellite load tracking and computerized rating for error-free billing.*

**உங்கள் சகல Transport தேவைகளையும்
நிறைவு செய்யும் உங்கள் நண்பன்**



Senthil

Tel: 416 878 0156 & 647 973 2212

G2000 Express Inc.



FAST, RELIABLE AND DEDICATED TRANSPORT SERVICE

Our Experienced Team Specialized In:

- Same Day, Next Day or Overnight Services [ON]
- Less Than Truck Loads
- Flat Bed Services
- Expedite Services
- Truck Load
- 24 Hrs Cross Docking And Warehousing



தரமான சேவைகளுக்கும் AZ & DZ சார்த் வேலை
வாய்ப்புக்களுக்கும் இலவச ஆலோசனைகளுக்கும் அழைப்புகள்.

Ganga @ 416-885-7706

2706 Slough St, Unit #2, Mississauga, ON

TEL: 905-673-7997 FAX: 1-888-867-2208

TOLL FREE: 1-866-383-5292

Website: www.g2000express.com

Email: ganga@g2000express.com